



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2217/7 - 2021 මාර්තු මස 02 වැනි අඟහරුවාදා - 2021.03.02

2217/7 ஆம் இலக்கம் - 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கத்தின் அதிகාරத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 194 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் (இதனகத்துப் பின்னர் சட்டம் என்று கூறப்படும்) 194 ஆம் பிரிவின் கீழ், அச்சட்டத்தின் 76, 77 மற்றும் 78 ஆம் பிரிவுகளுக்காக ஒழுங்குவிதிகள் ஆக்கப்படுகின்றன.

இந்த ஒழுங்குவிதிகள் 2020, ஏப்பிரல் 01 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுடன் அதே தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 2018, திசம்பர் 31 ஆந் திகதிய 2104/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை இரத்துச் செய்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ,
நிதி அமைச்சர்.

நிதி அமைச்சு,
கொழும்பு 01,
2021, மார்ச் 02.

கைமாற்றல் விலையிடல் தொடர்பான ஒழுங்குவிதிகள்

சுருக்கத் தலைப்பு மற்றும் ஆரம்பம் :

இவ் ஒழுங்குவிதிகள், 2020 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கைமாற்றல் விலையிடல் தொடர்பான ஒழுங்குவிதிகள் என்று அழைக்கப்பட முடியும் என்பதுடன் அவை 2020, ஏப்பிரல் 01 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.



1. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 76 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கும், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 77 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுக்கிடையிலான சர்வதேச கொடுக்கல் வாங்கல்கள் தவிர்த்த கொடுக்கல் வாங்கல்களுக்கும் கைமாற்றல் விலையிடுதல் ஒழுங்குவிதிகள் ஏற்புடையதாகும்.

(அ) ஏதேனும் ஒரு கூட்டுத் தொழில் முயற்சிக்கு, 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் அல்லது 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் அல்லது 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் அல்லது 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க முதலீட்டுச் சபைச் சட்டம் என்பவற்றில் பொருத்தமானதன் கீழ் வரி விலக்களிக்கப்பட்டிருப்பின், அல்லது

(ஆ) சட்டத்திற்கான அட்டவணைகளில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள வருமான வரி வீதங்களுக்கு இடையில் அல்லது 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வரி வீதத்திற்கும் இடையில் வேறுபாடு இருப்பின் கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஒன்றுக்கு ஏற்புடையதாயின், அல்லது

(இ) வரிமதிப்பீட்டாண்டுக்காக அல்லது உடன் முந்திய வரிமதிப்பீட்டாண்டுகளிலிருந்து வரிமதிப்பீட்டாண்டுக்கு முன்கொண்டு வரப்பட்ட இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளினால் உறப்படுகின்ற ஏதேனும் நட்டம் இருப்பின் ஏற்புடையதாகும்.

2. **கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை.** - இரண்டு இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் செய்யப்படும் ஏதேனும் ஒரு கொடுக்கல் வாங்கலில், தொழிற்பாட்டில் அல்லது திட்டத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தை, ஈட்டத்தை அல்லது எழும் இலாபங்களை அல்லது ஏற்பட்ட நட்டங்களை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக சட்டத்தின் 76 மற்றும் 77 ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல், கட்டுப்பாடற்ற, நிபந்தனைக்குரிய விலைக் கோட்பாடுகளுக்கு இணங்கக் கணிக்கப்பட வேண்டும். கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய கோட்பாடானது, இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கலொன்று, சுயேச்சையான தொழில் முயற்சிகளுடனான அல்லது அவற்றுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தப்படும் நியமங்களையும் நிபந்தனைகளையும் கவனத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுவதாகும்.

(I) **கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையானது கீழே விளக்கப்பட்டுள்ள முறைகளில் விடயத்தின் தகவல்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் மிகவும் பொருத்தமான முறையைப் பிரயோகிப்பதன் மூலம் தீர்மானிக்கப்படும் :**

(அ) **ஒப்புநோக்க முடியுமான கட்டுப்பாடற்ற விலை முறை.** - ஒப்புநோக்க முடியுமான கட்டுப்பாடற்ற விலை முறையானது, கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றில் கைமாற்றப்பட்ட சொத்து அல்லது சேவைக்காக அறிவிடப்பட்ட விலையை ஒப்புநோக்க முடியுமான கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கலொன்றில் கைமாற்றப்பட்ட சொத்து அல்லது சேவைகளுக்கு அறிவிடப்பட்ட விலையை ஒப்புநோக்குவதை உள்ளடக்கியுள்ளது.

இம்முறையின் கீழ்,

(i) ஒப்பிடத்தக்க கட்டுப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கலில் மாற்றப்பட்ட சொத்துக்கு அல்லது வழங்கப்பட்ட சேவைக்கு அறிவிடப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட விலை, அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை, அடையாளம் காணப்படும் ;

(ii) அந்த விலையானது, கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கும் ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையில் அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கல்களைச் செய்யும் தொழில் முயற்சிகளுக்கு இடையில் திறந்த சந்தையிலுள்ள விலையைக் குறிப்பிடத்தக்களவில் பாதிக்க முடியுமான ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின், அவற்றைக் கவனத்திற் கொள்ளக்கூடியவாறு செம்மையாக்கம் செய்யப்படும் ;

(iii) அவ்வாறு செம்மையாக்கம் செய்யப்பட்டு பெறப்பட்ட விலை, கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கைமாற்றப்பட்ட சொத்துக்களின் அல்லது வழங்கப்பட்ட சேவைகளின் விடயத்தில் கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய ஒரு விலையாகக் கருதப்பட வேண்டும்.

(ஆ) **மீள்விற்பனை விலை முறை.** - மீள்விற்பனை விலை முறையானது ஆதனமொன்றின் கொள்வனவாளர் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலின்போது அவ் ஆதனத்தை மீள்விற்பனை செய்வதன் மூலம் உழைக்கும் மீள் விற்பனை விலை இலாப அளவை ஒப்பிடப்படாந் பாலதான கட்டுப்படுத்தப்படாத கொள்வனவு மற்றும் மீள் விற்பனைக் கொடுக்கல் வாங்கலில் உழைக்கப்படும் மீள் விற்பனை இலாப அளவுடன் ஒப்பிடுவதை உள்ளடக்கியுள்ளது.

இம்முறையின் கீழ்,

- (i) இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியொன்றிடமிருந்து மாதிரித் தொழில் முயற்சியினால் கொள்வனவு செய்யப்பட்டு எவரேனும் ஆளொருவருக்கு மீள் விற்பனை செய்யப்பட்ட விலையானது அடையாளம் காணப்படும் ;
- (ii) அத்தகைய மீள் விற்பனை விலையானது தொடர்பற்ற தொழில் முயற்சிகளுடன் அல்லது அவற்றுக்கிடையில் ஒப்பிடப்படற்பாலதான கட்டுப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்களில் உழைத்திருக்க முடியுமான மொத்த இலாப அளவுகளின் அடிப்படையில் மாதிரித் தொழில் முயற்சிக்குச் சேர வேண்டிய பொருத்தமான மொத்த இலாப அளவினால் குறைக்கப்படும் ;
- (iii) அவ்வாறு பெறப்படும் விலையானது, ஆதனங்களைக் கொள்வனவு செய்யும் போது மாதிரித் தொழில் முயற்சியினால் உறப்படுகின்ற செலவுகளைக் கழிப்பதன் மூலம் மேலும் குறைக்கப்படும் ;
- (iv) அவ்வாறு பெற்றுக்கொண்ட விலைக்கு, திறந்த சந்தையின் மொத்த இலாப அளவு கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குறித்த கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் மற்றும் ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கல்களுக்கு இடையில் அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கல்களைச் செய்யும் தொழில் முயற்சிகள் மத்தியில் பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைகளில் ஏதேனும் முரண்பாடுகள் இருக்குமாயின், அவற்றையும் உள்ளடக்கிய தொழிற்பாட்டு மற்றும் ஏனைய முரண்பாடுகள் இருக்குமாயின், அவற்றுக்குத் தேவையான செம்மையாக்கங்கள் மேற்கொள்ளப்படும் ;
- (v) இப்பந்தியின் உப பந்தி (iv) இன் கீழ் செம்மையாக்கம் செய்யப்பட்ட விலை, மாதிரித் தொழில் முயற்சியொன்றினால் இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியொன்றிடமிருந்து சொத்துக்களைக் கொள்வனவு செய்யும்போது அல்லது சேவைகளைப் பெறும்போது கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையொன்றாகக் கருதப்படும்.

(இ) **செலவு சேர்க்கப்பட்ட முறை.**- செலவு சேர்க்கப்பட்ட முறை என்பது கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்றின் மூலம் வழங்கப்பட்ட சொத்துக்கள் அல்லது சேவைகளின் அடிப்படையில் நேரடியாக மற்றும் மறைமுகமாகச் செய்யப்பட்ட செலவுகளின் அளவு, ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கலொன்றின் மூலம் வழங்கப்பட்ட சொத்து அல்லது சொத்துக்களின் மீது நேரடியாக மற்றும் மறைமுகமாகச் செய்யப்பட்ட செலவுகளின் அளவுடன் ஒப்பிடுவதாகும்.

இம்முறையின் கீழ்,

- (i) மாதிரித் தொழில் முயற்சியொன்றினால் இணைப்பொறுப்பு தொழில் முயற்சியொன்றுக்கு சொத்துக்களைப் பராதீனப்படுத்தும்போது அல்லது சேவைகளை வழங்கும்போது அந்தத் தொழில் முயற்சியினால் செய்யப்பட்ட நேரடி மற்றும் மறைமுகச் செலவுகளைத் தீர்மானித்தல் வேண்டும்.
- (ii) அந்த மாதிரித் தொழில் முயற்சியினால் அல்லது தொடர்பற்ற தொழில் முயற்சியொன்றினால், ஒப்பிடத்தக்க கட்டுப்பாடின்றிய கொடுக்கல் வாங்கல் ஒன்றின் அல்லது கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக சமனான சொத்து ஒன்றை அல்லது சேவைகளைப் பராதீனப்படுத்தும் போது அல்லது வழங்கும் போது எழும் (சமமான கணக்கு முறைகளின் படி கணக்கிடப்பட்ட) அந்தச் செலவிற்குப் பொருத்தமான இலாப அதிகரிப்புத் தொகை அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படல் வேண்டும்.
- (iii) திறந்த சந்தையில் மொத்த இலாப அதிகரிப்பு அளவின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கும் ஒப்பிட முடியுமான கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையில் அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் தொழில் முயற்சிகளுக்கு இடையில், தொழிற்பாடுகளில் அல்லது வேறு ஏதேனும் வேறுபாடுகள் காணப்படுமாயின், அந்த வேறுபாடுகளைக் கவனத்தில் எடுத்து, இப்பந்தியின் (iv) ஆம் உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பொருத்தமான மொத்த இலாப அளவிற்குத் தேவையான செம்மையாக்கங்கள் செய்யப்படும்.
- (iv) மேலே (i) ஆம் உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள செலவுடன் மேலே (iii) ஆம் உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இலாப அதிகரிப்பு அளவு சேர்க்கப்படும்.
- (v) அவ்வாறு பெறப்பட்ட தொகை, மாதிரித் தொழில் முயற்சியின் சொத்து வழங்கலுக்கான அல்லது சேவை வழங்கலுக்கான கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையாகக் கருதப்படும்.

(ஈ) **கொடுக்கல் வாங்கல் தேறிய இலாப அளவு முறை.**- கொடுக்கல் வாங்கல்களின் மீதான தேறிய இலாப அளவு இலாப முறையில், கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்றின் மூலம் ஆளொருவர் அடையும் செலவு, விற்பனைகள் அல்லது சொத்துக்கள் போன்ற பொருத்தமான அடிப்படையொன்றுடன் ஒப்பிடத்தக்க தேறிய இலாப அளவு ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கலொன்றின் மூலம் அதனுடன் தொடர்புடைய சமனான அடிப்படையொன்றுடன் ஒப்பிடுகையில் அடையும் தேறிய இலாப அளவுடன் ஒப்பிடுவதாகும்.

இம்முறையின் கீழ்,

- (i) இணைப்பொறுப்பு தொழில் முயற்சியொன்றுடன் செய்த கொடுக்கல் வாங்கலொன்றின் மூலம் மாதிரித் தொழில் முயற்சி உழைத்த தேறிய இலாப அளவானது, அந்த மாதிரித் தொழில் முயற்சியினால் உறப்பட்ட செலவுகள், செய்த விற்பனைகள் அல்லது பயன்படுத்தப்பட்ட சொத்துக்களுடன் தொடர்புடையதாக அல்லது வேறு ஏதேனும் உரிய அடிப்படையொன்றைக் கவனத்தில் கொண்டு கணிக்கப்படும்.
 - (ii) அந்த மாதிரித் தொழில் முயற்சியினால் அல்லது தொடர்பற்ற தொழில் முயற்சியொன்றினால், ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற்ற தொடர்பற்ற கொடுக்கல் வாங்கலொன்றின் மூலம் அல்லது அத்தகைய பல கொடுக்கல் வாங்கல்கள் மூலம் உழைக்கப்பட்ட தேறிய இலாப அளவு அதே அடிப்படையில் கணிக்கப்படும் ;
 - (iii) திறந்த சந்தையில் தேறிய இலாப அளவு கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்த முடியுமான, கொடுக்கல் வாங்கலுடன் ஒப்பிட முடியுமான கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கலொன்று அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கல்களில் உள்ளடங்கும் தொழில் முயற்சிகளுக்கிடையில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின், அந்த வேறுபாடுகளைக் கவனத்தில் எடுத்து ஒப்பிடத்தக்கதும் கட்டுப்பாடற்றதுமான கொடுக்கல் வாங்கல்கள் மூலம் உழைக்கும் இந்தப் பந்தியின் (ii) ஆம் உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தேறிய இலாப அளவுகள் செம்மையாகச் செய்யப்படும் ;
 - (iv) மாதிரித் தொழில் முயற்சியினால் உழைக்கப்பட்ட இப்பந்தியின் (i) ஆம் உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தேறிய இலாப அளவு இந்தப் பந்தியின் (iii) ஆம் உப பந்தியில் காட்டப்பட்டுள்ள தேறிய இலாப அளவுக்குச் சமனானதாக ஏற்றுக்கொள்ளப்படும் ;
 - (v) அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட தேறிய இலாப அளவு கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய தொடர்பற்ற விலையைத் தீர்மானிக்கும் போது கவனத்திற் கொள்ளப்படும்.
- (உ) **இலாபப் பகிர்வு முறை.**- ஏதேனும் கொடுக்கல் வாங்கலொன்றின் தொடர்பற்ற விலையைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காகத் தனித்தனியாக மதிப்பிட முடியாத அளவுக்கு இடைத் தொடர்புகளைக் கொண்ட விசேட நிபந்தனைகள் தயாரிக்கப்பட்டுள்ள அல்லது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் அல்லது பல்லினக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அடிப்படையில் இந்த முறையைப் பயன்படுத்த முடியும், இதன் மூலம்-
- (i) இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகள் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலின் மூலம் எழும் ஒருங்கிணைந்த தேறிய இலாபங்கள் தீர்மானிக்கப்படும் ;
 - (ii) அத்தகைய தேறிய இலாபங்களை ஈட்டுவதற்கு ஒவ்வொரு இணைப்பொறுப்பு தொழில் முயற்சியும் வழங்கிய ஒப்பிடப்படற்பாலதான பங்களிப்புக்கள், சுயேச்சைத் தொழில் முயற்சிகள் ஒவ்வொரு தொழில் முயற்சியும் ஒப்பிடப்படற்பாலதான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதன் மூலம் ஆற்றிய தொழிற்பாடுகள், பயன்படுத்திய சொத்துக்கள், பொறுப்பேற்ற அபாயங்கள் என்பவற்றின் அடிப்படையில் உழைத்திருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடிய இலாபங்களின் நியாயமான அண்ணளவான பகிர்வின் அடிப்படையில் கணிக்கப்படும்.
 - (iii) ஒருங்கிணைந்த தேறிய இலாபம், அத்தொழில் முயற்சிகள் வழங்கிய ஒப்பீட்டுப் பங்களிப்பின் சதவீதத்துக்கு இணங்க அத்தொழில் முயற்சிகள் மத்தியில் பிரித்து ஒதுக்கப்படும் ;
 - (iv) அவ்வாறு மதிப்பிடப்படும் மாதிரித் தொழில் முயற்சிக்கு பிரித்து ஒதுக்கப்பட்ட இலாபம், கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கான தொடர்பற்ற விலையைத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.

இப்பந்தியின் (i) ஆம் உப பந்தியில் காட்டப்பட்டுள்ள திரட்டிய தேறிய இலாபத்தை முதலில் தொழில் முயற்சி ஈடுபட்டுள்ள ஒரே தன்மையிலான செயற்பாட்டின் வகைக்கு இணங்கப் பொருத்தமான பயன் வழங்கலாக, சுயாதீன வியாபாரமொன்று ஒத்த தன்மையிலான செயற்பாடொன்றில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் சந்தைப்

பயன்களைக் கவனத்தில் எடுத்து ஒவ்வொரு மாதிரித் தொழில் முயற்சிக்கு பங்குகளை ஒதுக்கி வழங்கியதன் பின்னர் மாதிரித் தொழில் முயற்சிகளின் பங்களிப்பின் விசேட தன்மையையும் பெறுமதியையும் அடிப்படையாகக் கொண்டு மேற்படி ஒதுக்கம் வழங்கப்பட்டதன் பின்னர் மீதமுள்ள தேறிய இலாபம் மாதிரித் தொழில் முயற்சிகள் மத்தியில் பகிரப்படும் அதேவேளை அத்தகைய சந்தர்ப்பங்களில் முதலில் பகிரப்பட்ட தேறிய இலாபம் மற்றும் வியாபாரங்களின் ஒப்பீட்டளவிலான பங்களிப்பின் அடிப்படையில் பகிரப்பட்ட தேறிய இலாப மீதியின் மொத்தம் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் மூலம் தொழில் முயற்சி உழைத்த தேறிய இலாபமாகக் கருதப்படும்.

இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் செய்யப்படும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒரே விதமான முறையில் ஒப்பிடப்படும் இரண்டுக்கு மேற்பட்ட சயாதீனமான கொடுக்கல் வாங்கல்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் மிகவும் பொருத்தமான முறையைப் பயன்படுத்தி விலை வீச்சுகள் அல்லது இலாப அளவுகள் பெறப்பட வேண்டும். தொடர்பற்ற விலையைக் கணிப்பதற்கு இந்த தொடர்பற்ற வீச்சுகளைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

(ii) கட்டுப்பாடற்ற விலை வீச்சு

கட்டுப்பாடற்ற விலை வீச்சானது ஒழுங்குவிதி 3 இற்கு அமைவாக நடத்தப்பட்ட ஒப்பிடற்பாலதான ஆய்வின் அடிப்படையில் கட்டுப்பாடான கொடுக்கல் வாங்கல்களுக்கு சம அளவில் ஒப்பிடத்தக்க குறிப்பிட்ட எண்ணிக்கையான கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒழுங்குவிதியில் குறித்தொதுக்கப்பட்டவாறான மிகவும் பொருத்தப்பாடுடைய கைமாற்றல் விலையிடல் முறைமையை பிரயோகிப்பதன் மூலம் ஏற்படைய விகித குறிக்காட்டித் தொகை (உ-ம் : விலைகள் அல்லது இலாப அளவு) வீச்சாகும். இச்சந்தர்ப்பத்தில் காலாண்டுக்கிடையிலான வீச்சானது கட்டுப்பாடற்ற விலை வீச்சாகக் கருதப்படும்.

இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் நிகழும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கான உண்மை விலை, கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையினுள் இருக்குமாயின், அந்த உண்மையான விலை அந்தக் கொடுக்கல் வாங்கல்க்கான கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையாகக் கருதப்படுதல் வேண்டும்.

இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் நிகழும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கான உண்மை விலை, கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை வீச்சினுள் அமையாதவிடத்து, அத்தகைய கொடுக்கல் வாங்கல்களுக்கான கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை வீச்சின் நடுப்பகுதி, கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையாகக் கருதப்படுதல் வேண்டும். இப்பந்தியின் நோக்கங்களுக்காகத் தொடர்பற்ற வீச்சுகள் தயாரிக்கப்படும் ஒப்பிடத்தக்க கட்டுப்பாட்டு விலையின் ஊடாகப் பெறப்படும் நிதிக்குறிக்காட்டி எண்ணிக்கைகளில் 50 ஆவது சதவீதம், தொடர்பற்ற வீச்சுகள் நடுப்பகுதியாகக் கருதப்படுதல் வேண்டும்.

3. ஒப்பிடப்படற்பாலதான காரணிகள்.- 2 ஆம் ஒழுங்குவிதியின் நோக்கங்களுக்காக இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் செய்யப்படும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலுடன் கட்டுப்படுத்தாத முடியாத கொடுக்கல் வாங்கல்களின் ஒப்பிடக்கூடிய தன்மை பின்வரும் காரணிகளின் அப்படையில் தீர்மானிக்கப்படும் :-

- (அ) கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலின் போது ஒப்பித்த விதிமுறைகள் (முறையானவை அல்லது எழுத்து மூலமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்) பொறுப்புகள், அபாயங்கள், நன்மைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உரிய தரப்பினர் மத்தியில் கையளிக்கப்பட வேண்டும் ;
- (ஆ) கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் அல்லது எடுகோளான அபாயங்களைக் கவனத்தில் எடுத்து கொடுக்கல் வாங்கல்களின் போது மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் ;
- (இ) அத்தகைய கொடுக்கல் வாங்கல்களில் பராதீனப்படுத்தப்படும் சொத்தில் அல்லது வழங்கப்படும் சேவைகளில் காணப்படும் விசேட பண்புகள் ;
- (ஈ) இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் நிகழும் அத்தகைய கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் வியாபார உபாயங்கள், உரிய இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகள் அத்தகைய கொடுக்கல் வாங்கல்களை நடைமுறைப்படுத்தும் போது பூகோள அமைவிடம் மற்றும் சந்தையின் அளவு, சட்டம் மற்றும் நாட்டில் நடைமுறையிலுள்ள கட்டளைகள், ஊழியச் செலவு மற்றும் சந்தை மூலதனம், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, போட்டி மட்டம், மொத்த மற்றும் சில்லறைச் சந்தையா என்பன போன்ற ஏனையவை உள்ளிட்ட சந்தையில் காணப்படும் நிபந்தனைகளை நியமங்களாகக் குறிப்பிடுதல்.

4. ஒப்பிடப்படற்பாலதான தன்மை.- பின்வரும் விடயங்கள் காணப்படுமாயின் கட்டுப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கலொன்று கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஒன்றுக்கு ஒப்பிடப்படற்பாலதாகக் கருதப்படுதல் வேண்டும் :

- (i) ஒப்பிடப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்கு இடையில் ஏதேனும் வேறுபாடுகள் இருக்குமாயின், வேறுபாடுகளின் காரணமாக முறைமையில் பரிசீலிக்கப்படும் நிபந்தனைகளின் மீது (உதாரணம் : விலை அல்லது இலாப அளவு) கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாதிருக்குமாயின், அல்லது
- (ii) அந்த வேறுபாடுகளின் காரணமாக ஏற்படும் கடுமையான தாக்கத்தை இல்லாதொழிப்பதற்கு காரணங்களுடன் கூடிய சரியான செம்மையாக்கங்களைச் செய்வதற்கான சாத்தியம் இருப்பின்,

கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கலொன்றை கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்றுடன் ஒப்பீடு செய்வதற்காகவும் பகுப்பாய்வு செய்வதற்காகவும் பயன்படுத்தப்படும் தரவுகள், அந்தக் கொடுக்கல் வாங்கல் நிகழும் வரிமதிப்பாண்டுக்கான தரவுகளாக அமைதல் வேண்டும்.

எவ்வாறாயினும், அத்தகைய வரிமதிப்பாண்டுக்கு முன்னரான இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாத காலப் பகுதியொன்றுக்கான தரவுகள், ஒப்பிடப்படும் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வகையில் கைமாற்றல் விலைகளைத் தீர்மானிப்பத்தில் செல்வாக்குச் செலுத்தும் உண்மைகளை வெளிப்படுத்துமாயின் அவற்றையும் கவனத்திற் கொள்ள முடியும்.

5. மிகப் பொருத்தமான முறை :

(அ) இங்கு 2 ஆம் ஒழுங்குவியலின் நோக்கங்களுக்காக “மிகவும் பொருத்தமான முறை” என்பது இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் செய்யப்படும் ஒவ்வொரு குறிப்பான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலினதும் தன்மை மற்றும் விடயங்களுக்கு மிகவும் பொருத்தானதும் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை மிகவும் நம்பகமானதாக வழங்கப்படுவதுமான ஒரு முறையாகும்.

(ஆ) மிகவும் பொருத்தமான முறையைத் தெரிவு செய்யும்போது பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுத்தல் வேண்டும் :-

- (i) இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகள் அத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக மேற்கொள்ளும் பணிகள், பயன்படுத்தும் சொத்துக்கள் மற்றும் அனுமானிக்கப்பட்ட வருமானங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, அத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் தன்மை மற்றும் வகை :
- (ii) ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்துவதற்குத் தேவையான தரவுகளைப் பெறுவதற்கான ஆற்றல், தரவுகளின் மூலமான வெளிப்படுத்தல்கள், தரவுகளின் நம்பகத் தன்மை (குறிப்பாக கட்டுப்படுத்த முடியாத ஒப்பிடத்தக்க கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையில்) ;
- (iii) கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கும் கட்டுப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையில் காணப்படும் ஒப்பிடப்படற்பாலதான தன்மையின் அளவு ;
- (iv) கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கும் ஒப்பிட முடியுமான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின், அந்த வேறுபாடுகளுக்காக நம்பகமான மற்றும் துல்லியமான செம்மையாக்கங்களைச் செய்வதற்கு உள்ள சாத்தியங்களின் அளவு.

6. கைமாற்றல் விலையிடுதல் ஆவணமாக்கல் மற்றும் வெளிப்படுத்துகைப் படிவம்.- 76 மற்றும் 77 ஆம் உறுப்புகளின் கீழ் இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்றை மேற்கொள்ளும் தொழில் முயற்சிகள், அந்த இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளின் தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பேணி வருவதுடன் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களைப் பின்வரும் விதத்தில் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

(அ) கைமாற்றல் விலையிடல் ஆவணமாக்கல் மற்றும் வெளிப்படுத்துகைப் படிவம்.-

76 மற்றும் 77 ஆம் உறுப்புகளின் கீழ் இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் தொழில் முயற்சிகள், கைமாற்றல், விலையிடல் ஆவணங்களைத் தயாரித்தல், பேணி வருதல் உள்ளிட்ட பின்வருவனவற்றுக்குப் பொறுப்பாக இருப்பது அவசியமாகும் :

- (i) பின்னிணைப்பு 1 இற்கு இணங்க உள்ளாட்டு வரி செலுத்துநரின் ஆவணங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசேடமாகக் குறிப்பிடும் உள்ளாட்டுக் கோவை ;

- (ii) பின்னிணைப்பு II இற்கு இணங்க, பல்தேசியக் குழுமமொன்றின் அனைத்து அங்கத்தவர்களினதும் நியமப்படுத்தப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய முதன்மைக் கோவை ;
- (iii) பின்னிணைப்பு III இற்கு இணங்க, குழுமத்தினுள் பொருளாதாரச் செயற்பாடுகளின் அமைவிடத்தின் குறிப்பான குறிகாட்டிகளைக் கொண்ட பல்தேசியக் குழுமத்தின், வருமானம் மற்றும் செலுத்தப்படும் வரிகளின் உலகளாவிய ஒதுக்கீட்டுடன் தொடர்புடைய குறிப்பான தகவல்கள் அடங்கிய நாட்டுக்கு நாட்டு அறிக்கை ;

கணக்கீட்டுப் புத்தகங்களுக்கு இணங்க, ஒவ்வொரு வரிமதிப்பாண்டுக்காகவும் இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் 200 மில்லியன் ரூபாவை விஞ்சிய கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் அல்லது ஒவ்வொரு வகையான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு தொழில் முயற்சியினாலும் மேலே (i) ஆம் விடயத்தில் குறிப்பிடப்பட்ட உள்நாட்டுக் கோவையைத் தயாரித்துப் பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படுதல் வேண்டும். சர்வதேசக் கொடுக்கல் வாங்கலின் போது உள்நாட்டுக் கோவை ஆங்கில மொழியில் தயாரிக்கப்படுதல் வேண்டும். உள்நாட்டுக் கோவையைக் குறித்த வரிமதிப்பாண்டின் இறுதியிலிருந்து 5 வருட காலத்திற்கு வைத்திருந்து பராமரிக்க வேண்டும் என்பதுடன் இந்தக் கட்டளையின் (I) ஆம் பின்னிணைப்பில் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும். (இங்கு கொடுக்கல் வாங்கல்களின் பங்கிலாபங்கள் மற்றும் மூலதனக் கடன் வழங்கல்கள் அல்லது மீளளிப்புக்கள் உள்ளடங்கமாட்டா).

இலக்கம் 2104/4 மற்றும் 2018, திசெம்பர் 31 ஆந் திகதியுடைய முன்னைய விசேட வர்த்தமானி அறிவித்தலில் முரணானது எது எப்படி இருப்பினும், 2020/2021 ஆம் வரிமதிப்பீட்டாண்டிலிருந்து ஆரம்பிக்கும் கணக்குப் புத்தகங்களுக்கு இணங்க ஒவ்வொரு வரிமதிப்பாண்டிலும் 50 மில்லியன் யூரோ அல்லது அதற்கு இணையான இலங்கை ரூபாவை விஞ்சுகின்ற வருமானப் பெறுமதியை வெளிப்படுத்தியுள்ள தொழில் முயற்சிகள், மேலே விடயம் (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான கோவையைத் தயாரித்து பராமரித்து வருதல் வேண்டும். ஆங்கில மொழியில் பராமரிக்கப்பட வேண்டிய பிரதான கோவையில் இந்தக் கட்டளையின் II ஆம் பின்னிணைப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள தகவல்கள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.

மேலே விடயம் (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டுக்கு நாட்டு அறிக்கையைத் தயாரித்தல் மற்றும் கோவைப்படுத்தல் என்பன இக்கட்டளையின் பந்தி (உ) இற்கு இணங்க மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆ) புதிய ஆவணங்களைப் பேணி வரவேண்டிய அவசியமின்மை.-

ஏதேனும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல், ஒன்றுக்கு மேற்பட்ட வரிமதிப்பாண்டுகள் தொடர்ச்சியாக செயலில் இருக்குமிடத்து, அந்தக் கொடுக்கல் வாங்கலின் தன்மையில் அல்லது விதிமுறைகளில், கருதுகோள்களில் அல்லது கைமாற்றல் விலையிடுதலில் செல்வாக்குச் செலுத்தும் வேறு ஏதேனும் காரணிகளில் ஏதேனும் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தாலன்றி, ஒவ்வொரு வரிமதிப்பாண்டு தொடர்பிலும் தனித்தனியான புதிய ஆவணங்கள் பேணப்பட வேண்டிய அவசியமில்லை என்பதுடன் அவ்வாறான குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்குமாயின், இந்த ஒழுங்குவிதியின் கீழ் தேவைப்படுத்தப்பட முடியுமான புதிய ஆவணங்கள், அந்தக் கொடுக்கல் வாங்கலின் விலையிடுதலின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பேணி வருதல் வேண்டும்.

வரி செலுத்துநர்களின் செயற்பாடுகளில் விசேடமாகத் தென்படும் மாற்றங்கள் இல்லாத சந்தர்ப்பங்களில், தரவுத் தளங்களில் ஒப்பிடத்தக்கவைகளுக்கான தேடுதல்கள், வருடாந்த அடிப்படையிலன்றி ஒவ்வொரு முன்று வருடத்திலும் இற்றைப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலைக் கோட்பாட்டை நம்பகமான முறையில் பிரயோகிப்பதற்காக ஒப்பிடத்தக்கவைகளுக்கான நிதித் தரவுகள் ஒவ்வொரு வருடமும் இற்றைப்படுத்தப்படுதல் வேண்டும்.

மேலே எவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பினும், இணைப் பொறுப்பு தொழில் முயற்சிகளுடனான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலைக் கோட்பாட்டுக்கு ஒத்திசைவாகச் செயற்பட வேண்டிய முக்கியமான கடப்பாடு அனைத்து வரி செலுத்துநர்களுக்கும் தொடர்ந்தும் கட்டாயமானதாக இருக்கும். அதனால் இந்த அறிவித்தல் வரி செலுத்துநர்க்கு அனுப்பப்படும் போது அவர்கள் மேலே பந்தி (அ) இல் குறிப்பிட்ட ஆவணங்களின் அடிப்படையில் அல்லது அவர்களிடம் உள்ள வேறு ஏதேனும் ஆவணங்களின் அடிப்படையில் ஆதாரங்களை முன்வைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

(இ) கைமாற்றல் விலையிடல் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்.-

6(அ) (i) மற்றும் 6(அ) (ii) ஆகிய ஒழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள கைமாற்றல் விலையிடல் ஆவணங்கள், ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படும் எழுத்து மூலமான கோரிக்கையில் குறிப்பிடப்படும் திகதியிலிருந்து 60 பஞ்சாங்க நாட்களுக்குள் வரி செலுத்துநரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

இந்த ஆவணத்தை வழங்குவதற்கான வரிசெலுத்துநரின் கட்டுப்பாடு, கணக்காய்வுச் செயன்முறையின் போது அதன் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவை என்று கருதும் போது, மேலதிக தகவல்களைக் கோருவதற்கான ஆணையாளர் நாயகத்தின் அதிகாரத்திற்குப் பங்குமில்லாதவாறு நிறுவப்பட்டுள்ளது.

(ஈ) கைமாற்றல் விலையிடல் வெளிப்படுத்துகைப் படிவங்களைத் தயாரித்தலும் சமர்ப்பித்தலும்.-

இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை அல்லது பல வகையான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் தொழில் முயற்சிகள், வருமான அறிக்கையுடன் பின்னிணைப்பு IV இல் குறிப்பிடப்பட்டுள்ள படிவம் மற்றும் அதன்கீழ் உள்ள நிபந்தனைகளுக்கு இணங்க வருடாந்த கைமாற்றல் விலையிடல் படிவத்தைத் தயாரித்துச் சமர்ப்பிக்கும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. (இணைப்பு V)

(உ) பின்னிணைப்பு III இற்கு இணங்க அடிப்படை முதன்மைக் கம்பனியின் நாட்டுக்கு நாடு அறிக்கை ("Cb CR") சமர்ப்பித்தல்

(I) வரைவிலக்கணங்கள்.- இந்தக் கட்டளையின் (உ) ஆம் பந்தியின் நோக்கங்களுக்காகப் பின்வரும் பிரயோகங்களின் பொருட்கோடல் பின்வருமாறு அமையும் :

(i) "குழுமம்" என்பது, உரிமை அல்லது நிர்வாகம் ஊடாக தொடர்புபடுத்துகின்ற தொழில் முயற்சிகளின் தொகுதியைக் குறிப்பதுடன் உரிய கணக்கீட்டுக் கோட்பாடுகளின் கீழ் அறிக்கைப்படுத்தல் நோக்கங்களுக்காக திரட்டிய நிதிக் கூற்றைத் தயாரித்தல் அல்லது ஏதேனும் தொழில் முயற்சியொன்றின் பங்கு நலன்கள் ஒரு பொதுப் பத்திர பரிமாற்றத்தில் வர்த்தகம் செய்யப்பட்டால் அது தேவைப்படும்.

(ii) "MNE குழுமம்" என்பது,

(அ) வரி வதிவிடத்திற்காக வேறுபட்ட நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் முயற்சிகள் அடங்கலாக அல்லது வரி நோக்கங்களுக்காக ஒரு நீதிமன்றம், நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட தொழில்முயற்சி அடங்கலாகவும், நிரந்தர தாபனம் ஊடாக வேறொரு நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட வணிக நடவடிக்கை தொடர்பான வரிக்குட்பட்டதும், மற்றும்

(ஆ) விலக்கப்பட்ட ஒரு MNE குழுமம் அன்று.

(iii) "விலக்கப்பட்ட MNE குழுமம்" என்பது, குழுமத்தின் எந்தவொரு நிதியாண்டுக்குமான, அதற்கு முந்திய நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த நிதிக் கூற்றில் பிரதிபலிப்பது போல அறிக்கையிடும் ஆண்டிற்கு நேர்முந்திய ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குழும ஆதாயம் 750 மில்லியன் யூரோ அல்லது அதற்கு இணையான இலங்கை ரூபாவிலும் குறைந்த குழுமம்.

மேற்குறிப்பிட்ட விடயம் (ii) இன் (அ) அல்லது (ஆ) இல் உள்ளடக்கப்பட்ட ஏதேனும் MNE குழுமத்தில் உள்ளடக்கப்பட்ட நிரந்தர தாபன, வேறாக்கப்பட்ட வியாபார உருவகம் தவிர்ந்த நிதி அறிக்கைப்படுத்தல் ஒழுங்குப்படுத்தல், வரி அறிக்கைப்படுத்தல் அல்லது உள்ளக முகாமைக் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக அந்த நிரந்தர தாபனத்திற்காக தனியான நிதிக்கூற்று தயாரிக்கும் வணிக உருவகம்.

(iv) இணைந்த "(Constituent Entity) உருவகம்" என்பது :

(அ) நிதி அறிக்கைப்படுத்தல் நோக்கங்களுக்காக MNE குழுமத்தின் ஒருங்கிணைந்த நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கும் MNE குழுமமொன்றில் ஏதேனும் பிரிந்து சென்ற வியாபார நிறுவனமொன்று அல்லது MNE குழுமமொன்றில் அத்தகைய வியாபார அலகொன்றின் பங்கு நலன்களை ஒரு பொதுப்பத்திரமொன்றில் வியாபாரம் செய்வதில் ஆர்வமாக இருந்திருந்தால் ;

(ஆ) அளவு அல்லது பெளதிக நிலைமைகளின் அடிப்படையில் மட்டும் MNE குழுமத்தின் திரட்டிய நிதி அறிக்கைகளிலிருந்து முற்றாக விலக்கப்பட்ட அத்தகைய வியாபார நிறுவனங்கள் ; மற்றும்

(இ) நிதி அறிக்கைப்படுத்தல், ஒழுங்குப்படுத்தல், வரி அறிக்கைப்படுத்தல் அல்லது உள்ளக முகாமைக் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக ஏதேனும் நிரந்தரமான நிறுவனமொன்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் வியாபார நிறுவனங்கள் வழங்கும், மேலே (அ) அல்லது (ஆ) ஆகிய விடயங்களில் உள்ளடங்கும் MNE குழுமங்களிலிருந்து பிரிந்து காணப்படும் ஏதேனும் வியாபாரமொன்றின் நிரந்தர நிறுவனமொன்றாகும்.

- (v) “அறிக்கையிடும் உருவகம்” ஂன்பது, அதன் வரி வதிவிட ஆள்புல ஂல்லையில் MNE ஃுழுஃத்தின் ஃார்பாக இந்தக் ஃட்டஂயின் (உ) ஆஃம் பந்தியின் (iv) ஆஃம் உப பந்தியில் விஃஸுடஃகக் ஃுறிப்பிடப்பட்டுள்ள தேவைகஂை உறுதிப்படுத்தி ஂாட்டுக்கு ஂாடு அறிக்கை ஃமர்ப்பிக்க வேண்டிய இணைந்ஃ (Constituent) உருவகஃாகும். அறிக்கைப்படுத்தல் உருவகஃானது, பிரதான தாய் உருவகஃாக, துணை தாய் உருவகஃாக அல்லது இந்த ஂழுஃக்குவிதிகள் பந்தி (உ) இன் (II) ஆஃம் உப பந்தியின் (ii) ஆஃம் விடயத்தில் விபரிக்கப்பட்டுள்ள ஏதேஂும் ஂரு உருவகஃாக இருக்க ஃுடியும்.
- (vi) “பிரதான தாய் உருவகம்” ஂன்பது, பின்வருஃ அளவுஃகாள்ஃகஂைப்பூர்த்தி ஃெய்யும் MNE ஃுழுஃஃமஂன்றின் இணைந்ஃ (Constituent) உருவகஃாகும்.
- (அ) அதன் வரிவதிவின் நீதிஃஂற ஆள்புல ஂல்லையில் ஏற்புடையாஃும் கணக்கீட்டுக் ஃுட்பாடுகளின் அடிப்படையில் திரட்டு நிதிக் கூற்றைத் தயாரிக்க வேண்டிய, அத்தகைய MNE ஃுழுஃஃமஂன்றின் ஂன்று அல்லது அதற்கு ஃேற்பட்ட இணைந்ஃ (Constituent) உருவகத்தின் ஃேல் நேரடியாக அல்லது ஃறையுஃகமாக போதிய அக்கறை ஃுண்ட உருவகம்.
- (ஆ) ஃேலே (vi) ஆஃம் பந்தியில் (அ) ஆஃம் உப பந்தியில் ஃுதலில் ஃுறிப்பிடப்பட்டுள்ள இணைந்ஃ (Constituent) உருவகத்தில் நேரடியாக அல்லது ஃறையுஃகமாக அக்கறை வைத்துள்ள வேறொரு இணைந்ஃ (Constituent) உருவகம் அத்தகைய MNE ஃுழுஃஃமஂன்றில் ஃாணப்படாது.
- (vii) “துணை தாய் உருவகஃமஂன்று” ஂன்பது, ஂழுஃக்குவிதிகள் பந்தி “உ” இன் (II) ஆஃம் உப பந்தியின் (ii) ஆஃம் விடயத்தின் உப விடயம் (ஆ) வின் கீழ் உள்ள ஂபந்ஃகஂையில் ஂன்று அல்லது பல ஏற்புடையதாஃும் ஃந்தர்ப்பங்களில் பிரதான தாய் ஃ ஃங்கத்திற்கான ஏக ஃாற்றீடாக அந்ஃ இணைந்ஃ (Constituent) உருவகத்தின் வரி வதிவு ஆள்புல ஂல்லையில், ஂாட்டுக்கு ஂாடு அறிக்கையை ஃ ஃமர்ப்பிப்பதற்கு அத்தகைய MNE ஃுழுஃஃமஂன்றினால் ஂயஃிக்கப்பட்ட MNE ஃுழுஃத்தின் ஂரு இணைந்ஃ (Constituent) உருவகஃாகும்.
- (viii) “நிதியாண்டு” ஂன்பது, MNE ஃுழுஃத்தின் பிரதான தாய் ஂறுவஂம் அதன் நிதிக் கூற்றைத் தயாரிக்கும் வருடாந்ஃ கணக்கீட்டுக் ஃாலப்பஃுதியாஃும்.
- (ix) “அறிக்கைப்படுத்தும் நிதியாண்டு” ஂன்பது, ஂழுஃக்குவிதிகள் (உ) பந்தியின் (iv) ஆஃம் உப பந்தியில் வரைவிஸக்கணப்படுத்தியுள்ள ஂாட்டுக்கு ஂாடு அறிக்கையில் ஃட்டிக்காட்டப்படும் நிதி ஃற்றும் ஃெய்ற்பாட்டு நிதி வருடஃாகும்.
- (x) “தஃுதிவாய்ந்ஃ அதிகார ஂப்பந்ஃம்” ஂன்பது,
- (அ) ஃர்வதேஃ ஂப்பந்ஃஃமஂன்றின் தரப்பினராக உள்ள அந்ஃ ஆள்புல ஂல்லையில் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் ஃத்தியில், ஃற்றும்
- (ஆ) தரப்பினர் ஃத்தியில் ஂப்பந்ஃத்திற்கு ஂாட்டுக்கு ஂாடு அறிக்கை தன்னியக்கஃாக பரிஃாறப் படுவதற்கான தேவைப்பாடுள்ளது.
- (xi) “ஃர்வதேஃ ஂப்பந்ஃம்” ஂன்பபடுவது வரி விடயங்களில் பரஸ்பர ஂர்வாக உதவிக்கான, ஏதாவது இரு தரப்பு அல்லது பலதரப்பு வரி ஂப்பந்ஃம், ஏதாவது இரு தரப்பு அல்லது பல தரப்பு வரி ஂப்பந்ஃம் அல்லது இலங்கையை ஂரு தரப்பாகக் ஃுண்ட ஏதேஂும் தகவல் பரிஃாற்ற உடன்படிக்கை ஃற்றும் அந்ஃ தகவல் தன்னியக்கஃாக பரிஃாற்றும் உள்ளடங்கலாக நீதிஃஂற ஆள்புல ஂலைக்குள் வரி தகவல்கஂை பரிஃாற்றும் ஃெய்வதற்கான ஃட்டபூர்வ அதிகாரத்தை வழங்குகின்றது.
- (xii) “ஂருங்கிணைந்ஃ நிதிக் கூற்று” ஂன்பது, பிரதான தாய் உருவகத்தின் ஃற்றும் இணைந்ஃ (Constituent) உருவகத்தின் ஃுாத்து, பொறுப்புக்கள், வருஃாஂம், ஃெலவுகள் ஃற்றும் ஃாஃுப் பாய்ஃஸல் ஂன்பது தனியான ஂரு பொருளாதார உருவகஃாகஃ ஃமர்ப்பிக்கப்படும் MNE ஃுழுஃஃமஂன்றின் நிதிக் கூற்றுக்களாகும்.
- (xiii) ஆள்புல ஂல்லையுடன் துடாட்புடைய “ஃுறையான துால்வி” ஂன்பது, இலங்கையில் ஂடைஃுறையிலுள்ள ஆள்புல ஂலை ஃாணப்படும் தஃுதிவாய்ந்ஃ அதிகார ஂப்பந்ஃமாக உள்ள போதிலும் தன்னியக்கஃான பரிஃாற்றத்தை இடைநிறுத்தி (அந்ஃ ஂப்பந்ஃத்தின் ஂபந்ஃகஂைக்கு இணக்கஃானவை தவிர்ந்ஃ ஃாரணிகள்) அல்லது இலங்கையில் துாகுதி அஃஃஃபைக் ஃுண்டுள்ள MNE ஃுழுஃஃம் அதன் வஃஃமாஂ ஂாட்டுக்கு ஂாடு அறிக்கையை இலங்கைக்குத் தன்னிஃஃையாக வழங்க துடாட்ந்ஃ தவறவிடின்.

(II) கட்டப்பட்ட கோப்பிடுதல் :

- (i) வரி நோக்கங்களுக்காக இலங்கையின் வதியுநரான MNE குழுமமொன்றின் ஒவ்வொரு பிரதான தாய் உருவகமும், இந்தக் கட்டளையின் (உ) ஆம் பந்தியின் (iv) ஆம் உப பந்தியின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து இந்தக் கட்டளையின் பந்தி (உ) இன் (v) ஆம் உப பந்தியில், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அதன் அறிக்கைப்படுத்தல் நிதியாண்டில் குறிப்பாகக் கூறப்பட்டுள்ள திகதியில் அல்லது அதற்கு முன்னர் நாட்டுக்கு நாடு அறிக்கையொன்றைக் கோவைப்படுத்துவது அவசியமாகும்.
- (ii) பின்வரும் அளவுகோல்களைப் பூர்த்தி செய்யுமாயின், MNE குழுமத்தின் Constituent (இணைந்த) உருவக அறிக்கை நிதி ஆண்டு தொடர்பாக உள்நாட்டு இறைவரி ஆணையாளரின் ஒழுங்குவிதிகள் பந்தி (2) (உ) ஆம் பகுதியின் (iv) இனால் தேவைப்படுத்தப்பட்ட, பூரணப்படுத்தப்பட்ட நாட்டுக்கு நாட்டு அறிக்கை ஒழுங்குவிதி பந்தி (உ) ஆம் பந்தியின் (v) இல் குறித்துரைக்கப்பட்ட திகதியன்று அல்லது திகதிக்கு முன்னர் கோவைப்படுத்தப்படல் வேண்டும்.

(அ) வரி நோக்கங்களுக்காக இலங்கையின் வதியுநர் உருவகமொன்றான மற்றும்

(ஆ) பின்வரும் நிபந்தனைகளில் ஒன்றாவது ஏற்பாடுடையதாகும் :-

- (அஅ) MNE குழுமத்தின் பிரதான தாய் உருவகம், அதன் வரி வதியுநர் ஆள்புல எல்லையில் நாட்டுக்கு நாடு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் கட்டப்பட்டக் கொண்டிராதபோது ; அல்லது
- (ஆஆ) பிரதான தாய் உருவகம் வரி நோக்கங்களுக்காக வதிவைக் கொண்டுள்ள நீதிமன்ற ஆள்புல எல்லைக்குள், இலங்கை ஒரு தரப்பாக உள்ள தற்போதுள்ள சர்வதேச ஒப்பந்தமொன்று காணப்பட்ட போதிலும், அறிக்கைப்படுத்தப்படும் அரசிறை வருடத்திற்கான நாட்டுக்கு நாடு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு, இவ் ஒழுங்குவிதியின் (உ) ஆம் பந்தியின் (v) ஆம் உப பந்தியில் குறிப்பாகக் காட்டப்பட்டுள்ள காலப்பகுதியினுள் செல்லுபடியாகும் இலங்கை ஒரு தரப்பாக உள்ள தகுதி வாய்ந்த அதிகாரி ஒப்பந்தமொன்று காணப்படாமை ; அல்லது
- (இஇ) பிரதான தாய் உருவகத்தின் வரி வதிவின் ஆள்புல எல்லையில் முறையான தோல்வி பிழையானது என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளரினால் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கு இணைந்த (Constituent) உருவகத்தின் வரி நோக்கத்திற்காக இலங்கையில் வதிவு இருப்பதாகக் கருதப்படும்.
- (iii) இலங்கையில் வரி நோக்கங்களுக்காக வதிவைக் கொண்டுள்ள ஒரே MNE குழுமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைந்த உருவகங்கள் உள்ளதும், மேலே விடயம் (II) இல் குறித்துரைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நிபந்தனைகள் ஏற்புடையதாகுமிடத்து இந்த ஒழுங்குவிதியின் பந்தி (உ) இன் கீழ் உப பிரிவு (v) இல் குறிப்பிடப்பட்ட திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ எந்தவொரு அறிக்கையிடும் நிதியாண்டு தொடர்பில் ஆணையாளர் நாயகத்துடன் இந்த ஒழுங்குவிதியின் பந்தி (உ) இன் உப பந்தி (iv) இல் தேவைப்பாடுகளை உறுதி செய்யும் நாட்டுக்கு நாடு அறிக்கையை கோப்பிடவும் மற்றும் இலங்கையில் வரி நோக்கங்களுக்காக வதிவைக் கொண்டுள்ள அத்தகைய MNE குழுமத்தின் அனைத்து இணைந்த உருவகங்களின் கோப்பிடல் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் கோப்பிடப்பட்டுள்ளது என்பதை ஆணையாளர் நாயகத்திற்கு அறியத்தரவும் MNE குழுமமானது அத்தகைய இணைந்த உருவகங்களில் ஒன்றை நியமிக்கலாம்.
- (iv) இவ் ஒழுங்குவிதியின் பந்தி (உ) உப பந்தி (II) விடயம் (ii) இன் ஏற்பாடுகள் எவ்வாறிருந்த போதிலும், இவ் ஒழுங்குவிதியின் பந்தி (உ) உப பந்தி (II) உப விடயம் (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஒன்று அல்லது பல ஏற்புடையதாகும் சந்தர்ப்பங்களில் இந்த ஒழுங்குவிதியின் பந்தி (உ) உப பந்தி (ii) விடயம் (ii) இல் விபரிக்கப்பட்டுள்ள ஒரு உருவகம் இந்த ஒழுங்குவிதியின் பந்தி (உ) உப பந்தி (v) இல் குறித்துரைக்கப்பட்ட திகதியன்று அல்லது அதற்கு முன்னர் வரி வதிவு எல்லைக்குள்ளான வரி அதிகார சபையிடம் நாட்டுக்கு நாடு அறிக்கையைச் சமர்ப்பித்த துணை தாய் உருவகமொன்றினூடாக அந்த நிதியாண்டிற்கான, இந்த ஒழுங்குவிதியின் (உ) உப பந்தி (iv) இற்கான தேவைகளைப் பூரணப்படுத்திய நாட்டுக்கு நாட்டு அறிக்கையை இணைந்த (Constituent)

உருவகத்தால் தயார்படுத்தி வைத்திருக்கும் MNE குழுமத்தால் அந்த நிதியாண்டிற்கான உள்நாட்டு இறைவரி ஆணையாளரிடம் நாட்டுக்கு நாடு அறிக்கை கோவைப்படுத்த தேவை இல்லை என்பதுடன் பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது அவசியமாகும்.

- (அ) துணை தாய் உருவகத்தின் வரி வதிவு நியாயாதிக்க எல்லையில் இந்தக் கட்டளையின் பந்தி (உ) உப பந்தி (iv) இன் தேவைப்பாடுகளை உறுதிப்படுத்தி நாட்டுக்கு நாட்டு அறிக்கையொன்றைப் பூர்த்திசெய்யப்பட்டிருப்பது அவசியமாகும்.
- (ஆ) துணை தாய் உருவகத்தில் வரிவதிவு நியாயாதிக்க எல்லையில் இலங்கை ஒரு தரப்பாக உள்ள தகுதிவாய்ந்த அதிகார ஒப்பந்தமொன்று செல்லுபடியாகும். பந்தி (உ) உபபந்தி (V) இல் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் நிதியாண்டுக்கான நாட்டுக்கு நாடு அறிக்கையைச் சமர்ப்பித்தல் ;
- (இ) துணை தாய் உருவகத்தின் வரிவதிவுள்ள நியாயாதிக்க எல்லையானது முறையான தோல்வி ஒன்றை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்காதிருத்தல்;
- (ஈ) துணை தாய் உருவகமாக, ஒழுங்குவிதியின் பந்தி (உ) உப பந்தி (iii) விடயம் (i) இற்கிணங்க இணைந்த (Constituent) உருவகத்தால் வரி வதிவு நோக்கத்திற்கான நியாயாதிக்க எல்லையால், துணை தாய் உருவகத்தின் வரி வதிவுக்கான நியாயாதிக்க எல்லை தெரிவிக்கப்படுதல் ;
- (உ) இவ் ஒழுங்குவிதியின் பந்தி (உ) உப பந்தி (iii) விடயம் (ii) இற்கு இணங்க ஆணையாளருக்கு அறிவிக்கப்படுதல்.

(iii) அறிவித்தல்-

- (i) வரி நோக்கங்களுக்காக இலங்கையின் வதியுநராக உள்ள MNE குழுமமொன்றின் ஏதேனும் இணைந்த (Constituent) உருவகமொன்றினால் அத்தகைய MNE குழுமமொன்றின் அறிக்கை நிதியாண்டின் திசெம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் அது பிரதான தாய் உருவகமா அல்லது துணை தாய் உருவகமா என்பதை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்தல் வேண்டும்;
- (ii) வரி நோக்கங்களுக்காக இலங்கையில் வதியுநராக உள்ள MNE குழுமமொன்றின் ஏதேனும் இணைந்த (Constituent) உருவகமொன்று, பிரதான தாய் உருவகமாக அல்லது துணை தாய் உருவகமாக இல்லாத சந்தர்ப்பங்களில், அத்தகைய MNE குழுமமொன்றின் அறிக்கைப்படுத்தல் நிதி ஆண்டின் திசெம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் அறிக்கைப்படுத்தும் உருவகத்தின் அடையாளத்தையும் வரி வதிவையும் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்தல் வேண்டும்.

(iv) நாட்டுக்கு நாட்டு அறிக்கை

(i) இந்த ஒழுங்குவிதியின் பந்தி (உ) இன் நோக்கங்களுக்காக MNE குழுமமொன்றுக்கான நாட்டுக்கு நாட்டு அறிக்கை என்பது பின்வரும் விடயங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையாகும் :-

- (அ) MNE குழுமம் தொழிற்படும் ஒவ்வொரு நியாயாதிக்க எல்லைக்கும் ஏற்புடையதாகும் வருமான அளவு, வருமான வரிகளுக்கு முன்னரான இலாபம் (நட்டம்), செலுத்திய வருமான வரி, சேர திரட்டிய வருமான வரி, வெளிப்படுத்தப்பட்ட மூலதனம், திரட்டிய ஈட்டம், ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் காசு அல்லது அதற்குச் சமனானவை தவிர்ந்த தொட்டுணர் முடியுமான சொத்துக்கள் போன்ற ஒட்டுமொத்தத் தகவல்களும் ;
- (ஆ) இணைந்த உருவகத்தின் வரி வதிவின் நியாயாதிக்கத்தை குறிப்பீடு செய்யும் மற்றும் அத்தகைய வரி வதிவு நியாயாதிக்கத்தில் வேறுபட்ட MNE குழுமத்தின் ஒவ்வொரு இணைந்த உருவகத்தின் ஓர் அடையாளத்தை, அத்தகைய இணைந்த உருவகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள சட்டத்தின் கீழான நியாயாதிக்கம் மற்றும் அத்தகைய இணைந்த உருவகமொன்றின் பிரதான வியாபார நடவடிக்கை அல்லது நடவடிக்கைகளின் இயல்பு.

(ii) இந்த வர்த்தமானி அறிவித்தலின் பின்னிணைப்பு III இல் தரப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட படிவத்தில் அடங்கியுள்ள வரைவிலக்கணங்களையும் அறிவுறுத்தல்களையும் பயன்படுத்தி அதற்குச் சமமான வடிவத்தில் நாட்டுக்கு நாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(v) சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதி.-

இந்த ஒழுங்குவிதியின் பந்தி (உ) மூலம் விதிக்கப்படும் நாட்டுக்கு நாட்டு அறிக்கை MNE குழுமத்தின் அறிக்கை அரசினையாண்டின் இறுதித் திகதியில் 12 மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(vi) நாட்டுக்கு நாட்டு அறிக்கைத் தகவல்களின் பயன்பாடு மற்றும் இரகசியத் தன்மை :

- கைமாற்றல் விலையிடுதல் அலுவலர்கள், MNE குழும அங்கத்தவர்கள் ஏற்புடைய கைமாற்றல் விலையிடுதல் விதிகளுக்கும் அவசியமானவிடத்து பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பகுப்பாய்வுகளுக்கும் ஒத்திசைவாகச் செயற்படாமல் இருப்பதற்கான அபாயத்தை மதிப்பிடுதல் அடங்கலாக உயர் மட்டத்திலான கைமாற்றல், விலையிடுதல் அபாயங்களையும் ஏனைய அடிப்படை அரிப்புக்களையும் இலங்கையில் இலாப மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களையும் மதிப்பீடு செய்வதற்காக நாட்டுக்கு நாட்டு அறிக்கையைப் பயன்படுத்துவர். கைமாற்றல் விலையிடல் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படும் கைமாற்றல் விலைச் செம்மையாக்கங்களுக்கு நாட்டுக்கு நாட்டு அறிக்கை அடிப்படையாக அமைய மாட்டாது.
- ஆணையாளர் நாயகத்தினால், சட்டத்தின் கீழான பரஸ்பர நிர்வாக உதவி ஒப்பந்தம் அல்லது இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழான ஏற்பாடுகளின்படி இரகசியத் தன்மை பேணப்படும் அளவிற்கு நாட்டுக்கு நாட்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட தகவல்களின் இரகசியத் தன்மை பேணப்படல் வேண்டும்.

(vi) பயன்வலுப்பெறும் திகதி.-

இந்த ஒழுங்குவிதியின் பந்தி (உ) இன் நோக்கத்திற்கு MNE குழுமங்களின் நிதி ஆண்டுகளுக்கான அறிக்கைப்படுத்தல்களுக்கு 2020, ஏப்பிரல் 1 ஆந் திகதி அல்லது அதற்குப் பின்னர் பயன்வலுப்பெறும்.

(ஊ) தண்டனை ஏற்பாடுகள்.-

எவரேனும் ஆளொருவர் இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுடனான ஏதேனும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்றின் விடயத்தில் 76 மற்றும்/அல்லது 77 ஆம் பிரிவுகளின் தேவைப்பாடுகளுக்கு இணங்கச் செயற்படத் தவறுவாராயின், அந்த ஆள் மீது ஆணையாளர் நாயகத்தினால் பின்வரும் தண்டனைகள் விதிக்கப்பட முடியும் :

- கைமாற்றல் விலையிடல் ஆவணங்களைத் தயாரிக்காமை மற்றும் பேணி வராமையான தண்டனை.- ஒழுங்குவிதி 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள கைமாற்றல் விலையிடுதல் ஆவணங்களைத் தயாரிக்காமை மற்றும் பேணி வராமையானது, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 184 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்பாடுகள் விதிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும்.
- தேவைப்படுத்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்காமையான தண்டனை.- தேவைப்படுத்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்காமையான குறித்த சட்டத்தின் 184 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்பாடுகள் விதிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும்.
- தேவைப்படுத்தப்பட்ட ஏதேனும் தகவல்களை வெளிப்படுத்தாமையான தண்டனை.- தேவைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தாமையான குறித்த சட்டத்தின் 184 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்பாடுகள் விதிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும்.
- உரிய தினத்தில் அல்லது அதற்கு முன்னர் 6 ஆம் ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்காமையான தண்டனை.- உரிய தினத்தில் அதற்கு முன்னர் 6 ஆம் ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்காமையான, குறித்த சட்டத்தின் 184 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்பாடுகள் விதிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும்.
- தகவல்களை மறைத்தலுக்காக அல்லது பிழையான தகவல்களை வழங்குதலுக்கான தண்டனை.- தமது வருமானத்துடன் தொடர்புடைய தகவல்களை மறைத்தல் அல்லது அத்தகைய வருமானங்கள் தொடர்பில் பிழையான தகவல்களை வழங்குதல், இச்சட்டத்தின் 184 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்பாடுகள் விதிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும்.
- 184 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளுக்கு மேலதிகமாக 185 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகளும் XVIII ஆம் அத்தியாயத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் கைமாற்றல் விலையிடுதலுக்கு ஏற்புடையதாகும்.

7. முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கை (APA).- கைமாற்றல் விலைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மரபு முறையான நிர்வாக, நீதிமன்ற மற்றும் ஒப்பந்தப் பொறிமுறைகளைப் பயன்படுத்த எதிர்பார்க்கும், கட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் எவரேனும் ஆளொருவர், ஆணையாளர் நாயகத்துடன் முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வது அவசியமாகும். இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் விசேட சர்வதேசக் கொடுக்கல் வாங்கல்களுக்கு முன்னர் (அதாவது, ஒப்பந்தம் மூலம் உள்ளடக்கப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்) நிலையான காலப் பகுதியொன்றுக்காக அந்தக் கொடுக்கல் வாங்கல்களுக்காகக் கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையைத் தீர்மானிப்பதற்குப் பொருத்தமான அளவுகோல்கள் (உதாரணம் : முறைகள், அதற்குப் பொருத்தமான செம்மையாக்கங்கள் மற்றும் எதிர்கால நிகழ்வுகளுக்கான மிகவும் முக்கியமான எடுகோல்கள்), முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கையொன்றின் ஊடாகத் தீர்மானிக்கப்படும்.

(அ) ஒழுங்கமைப்புகள் அடிப்படையில் பின்வரும் முறையில் இரண்டு பிரிவுகளாக நோக்க முடியும் :

(i) ஒரு தலைப்பச்சமான முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கை ஏனைய அக்கறையுடைய வரி நிர்வாகிகளின் தொடர்பின்றிய இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுக்கு இடையிலான குறிப்பான கொடுக்கல் வாங்கலொன்று தொடர்பில், ஏனைய வரி நியாயாதிக்கங்களில், இணைப்பொறுப்பு தொழில் முயற்சியின் வரிப் பொறுப்பைப் பாதித்தாலும், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமும் வரிசெலுத்துநரும் ஒரு ஏற்பாட்டை உருவாக்குதல் ;

(ii) இரு தரப்பு/பல்தரப்பு முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கைகள்.- வித்தியாசமான நியாயாதிக்கங்களில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரி அதிகாரிகள், இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுக்கு இடையிலான ஒரு குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உடன்பாட்டுக்கு வருதல், இரு தரப்பு அல்லது பல்தரப்பு அணுகுமுறை அனைத்து வரி நிர்வாகிகளுக்கும் வரி செலுத்துநர்களுக்கும் நியாயமானதும் வரி செலுத்துநர்களுக்குக் கூடுதலான நிச்சயத் தன்மையையும் வழங்குவதாகக் கருதப்படுகின்றது.

(ஆ) இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியொன்றுடனான சர்வதேச கொடுக்கல் வாங்கலொன்றின் விளைவாக ஏற்படும் கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை தொடர்பில், வரிசெலுத்துநரும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமும் முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ள முடியும்.

(இ) ஆணையாளர் நாயகம் ஒரு தலைப்பச்சமாக அல்லது கொடுக்கல் வாங்கல் செய்யப்படவுள்ள இணைப்பொறுப்பு தொழில் முயற்சிவதும் நாடு இலங்கை இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தமொன்றைக் கொண்டுள்ள ஒரு நாடாக இருப்பின், அந்த நாட்டின் தகுதிவாய்ந்த அதிகாரியுடன் ஆலோசித்து, முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ள முடியும்.

(ஈ) ஆணையாளர் நாயகம், வரி செலுத்துநருடன் முற்கூட்டிய விலையிடல் ஒப்பந்தத்தில் ஈடுபடும் போது முற்கூட்டிய விலையிடல் ஒப்பந்தத்தில் குறித்துரைக்கப்பட்ட விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்நாட்டு இறைவரி சட்டத்தின் 76 ஆம் பிரிவின்கு முற்றாக இணங்கியதாக இருக்க வேண்டும். முன்கூட்டிய விலை ஒப்பந்தத்தின் விடயப்பரப்பினுள் அடங்கும் கொடுக்கல் வாங்கல்களில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 76 ஆம் பிரிவின் கீழ் ஆணையாளர் நாயகத்துக்கு எந்தவொரு செம்மையாக்கலும் செய்ய முடியாது.

(உ) இற்றைப்படுத்தும் விலை ஒப்பந்தங்கள் நான்கு வரிமதிப்பீட்டாண்டுகளுக்கு மேற்படாத பயன்வலுவைக் கொண்டிருக்க வேண்டும். ஆணையாளர் நாயகத்தின் மதிப்பீட்டுக்கும் அனுமதிக்கும் உட்பட்ட வகையில் வரி செலுத்துநர் ஒருவரினால் ஆணையாளர் நாயகத்திடம் ஒப்பந்தமொன்றுக்கான திருத்தங்களை அல்லது இரத்துச் செய்தல்களைக் கோர முடியும். இற்றைப்படுத்தப்படும் விலை ஒப்பந்தச் செயன்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முறை தொடர்பில், பின்வரும் விடயங்கள் குறிப்பாக அடங்கிய இற்றைப்படுத்தப்படும் விலை ஒப்பந்த அறிவுறுத்தல் தொகுதியொன்றை வெளியிட்டு, ஆணையாளர் நாயகத்தினால் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்படும் :

(அஅ) முற்கூட்டிய விலை ஒப்பந்தத்திற்கான விண்ணப்பத்திற்கான தகுதி ;

(ஆஆ) முற்கூட்டிய விலை ஒப்பந்தத்திற்கான கால எல்லை ;

(இஇ) ஒப்பந்தத்திற்கான நடைமுறைகள் மற்றும் செயன்முறைகள் ;

(ஈஈ) பூர்த்திசெய்யப்பட்ட முற்கூட்டிய விலை ஒப்பந்தத்திற்கான வருடாந்த இணக்கப்பாட்டு நடைமுறைகள் ;

(உஉ) முற்கூட்டிய விலை ஒப்பந்தமொன்றை இரத்துச் செய்வதற்கான அல்லது வலிதற்றதாக்குவதற்கான நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் ;

(ஊஊ) ஏனைய தேவைப்பாடுகள்.

8. இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகள்.- உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 76 மற்றும் 77 ஆம் பிரிவுகளினதும் இந்த ஒழுங்குவிதிகளினதும் நோக்கங்களுக்காக வரிமதிப்பாண்டின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வரும் நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படுமாயின், அந்தத் தொழில் முயற்சிகளை இரட்டை, இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளாகக் கருதுதல் வேண்டும் :

(அ) மற்றைய தொழில் முயற்சியில் பெரும்பான்மை வாக்குகளைப் பயன்படுத்தும் அதிகாரத்தை அல்லது பங்குகளை எவரேனும் ஆளொருவர் அல்லது தொழில் முயற்சியொன்று நேரடியாக அல்லது மறைமுகமாக வைத்திருத்தல் ;

- (ஆ) அத்தகைய ஒவ்வொரு தொழில் முயற்சியினதும் ஐம்பது சதவீதத்துக்குக் குறையாத வாக்குகளைப் பயன்படுத்தும் அதிகாரத்தை அல்லது பங்குகளை எவரேனும் ஆளொருவர் அல்லது தொழில் முயற்சியொன்று நேரடியாக அல்லது மறைமுகமாக வைத்திருத்தல் ;
- (இ) இந்த ஒழுங்குவிதியின் ஏதேனும் விடயமொன்றின் கீழ் இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியொன்றாகக் கருதப்படாத வங்கியொன்றினால் வழங்கப்பட்டிராத, தொழில் முயற்சியொன்றினால் மற்றைய தொழில் முயற்சிக்கு முன்கூட்டி வழங்கப்பட்டுள்ள கடன் அளவு, அந்தக் கடனைப் பெற்ற தொழில் முயற்சியின் மொத்தச் சொத்துக்களின் எட்டுப் பெறுமதியில் ஐம்பத்தொரு சதவீதத்துக்குக் குறையாதிருத்தல் ;
- (ஈ) இந்த ஒழுங்குவிதியின் ஏதேனும் விடயமொன்றின் கீழ் இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியொன்றாகக் கருதப்படாத வங்கியொன்றினால் வழங்கப்பட்டிராத, தொழில் முயற்சியொன்றினால் மற்றைய தொழில் முயற்சிக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் மற்றும் உரிமையாண்மை அளவு, அந்தக் கடனைப் பெற்ற தொழில் முயற்சியின் மொத்தச் சொத்துக்களின் எட்டுப் பெறுமதியில் ஐம்பத்தொரு சதவீதத்துக்குக் குறையாதிருத்தல் ;
- (உ) தொழில் முயற்சியொன்றின் ஒட்டுமொத்தக் கடன் பெறுகைகளின் இருபத்தைந்து சதவீதத்துக்குக் குறையாத அளவுக்கு மற்றைய தொழில் முயற்சி பிணையாக நிறுதல் ;
- (ஊ) ஒரு தொழில் முயற்சியின் பணிப்பாளர்களில் அல்லது நிர்வாக சபையின் அங்கத்தவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அல்லது அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் அல்லது நிர்வாக சபையின் அங்கத்தவர்களில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் மற்றைய தொழில் முயற்சியினால் நியமிக்கப்படுதல் ;
- (எ) இரண்டு தொழில் முயற்சிகளின் பணிப்பாளர் சபை அல்லது நிர்வாக சபையின் அங்கத்தவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அல்லது நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் அல்லது நிர்வாக சபையின் அங்கத்தவர்களில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒரே ஆளினால் அல்லது ஆட்களினால் நியமிக்கப்படுதல் ;
- (ஏ) விற்பனைக்காக கொள்வனவு செய்தல் அல்லது தொழில் முயற்சியொன்றினால் ஏதேனும் பொருட்களை அல்லது பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு அல்லது தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களை அரை முடிவுப் பண்டங்களாக அல்லது நுகர்வுப் பண்டங்களில் தொண்ணூறு சதவீதத்துக்கு மேற்பட்ட அளவு மற்றும் தொழில் முயற்சியினால் அல்லது மற்றைய தொழில் முயற்சியினால் முன்மொழியப்படும் ஆட்களால் வழங்கப்படும் சந்தர்ப்பத்திலும் வழங்கல் விலை மற்றும் வழங்கலுடன் ஏனைய நிபந்தனைகள் தொடர்பில் மற்றைய தொழில் முயற்சியினால் தாக்கம் செலுத்தப்படும் சந்தர்ப்பத்தில் ;
- (ஐ) தொழில் முயற்சியொன்றினால் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட பண்டங்கள் அல்லது பொருட்கள் வேறு ஒரு தொழில் முயற்சிக்கு அல்லது தொழில் முயற்சியினால் விசேடமாகக் குறிப்பிடப்பட்ட ஆட்களுக்கு விற்பனை செய்தல்/ஒப்படைத்தல் மற்றும் அத்தகைய தொழில் முயற்சியொன்றினால் விலை அல்லது அதனுடன் தொடர்புடைய மற்றைய நிபந்தனைகள் விடயத்தில் மற்றைய முயற்சியினால் தாக்கம் செலுத்துகின்ற சந்தர்ப்பத்தில்,
- (ஐ) தொழில் முயற்சியொன்று தனிப்பட்ட ஆளொருவரினால் அல்லது அத்தகைய ஆள் மற்றும் அவருடைய தொடர்புடைய ஆட்களினால் கூட்டாகவும் நிர்வகிக்கப்படுவதுடன் மற்றும் வியாபாரம் அத்தகைய தனிப்பட்ட ஆளொருவரினால் அல்லது அவருடைய தொடர்புடைய ஆட்களினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் ;
- (ஐ) தொழில் முயற்சியொன்று, நிறுவனமொன்று, ஆட்களின் சங்கமொன்று அல்லது ஆட்களின் சபையொன்றாக உள்ள சந்தர்ப்பத்தில் மற்றைய தொழில் முயற்சியினால் அந்த நிறுவனத்தின், ஆட்களின் சபையின் அல்லது ஆட்களின் சபையின் பத்து சதவீதத்துக்குக் குறையாத பங்குகளின் உரிமையைக் கொண்டிருத்தல் ; அல்லது
- (ஐ) கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல், பிரிவு 76 அல்லது 77 இல் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, முகாமைத்துவத்தில், கட்டுப்பாட்டில் அல்லது மூலதனத்தில் நேரடியாகப் பங்கேற்காத எவரேனும் ஆளொருவரினால் செய்யப்படும் அல்லது விதிக்கப்படும் கொடுக்கல் வாங்கல்களிலிருந்து வேறுபடுகின்ற ஆனால் அத்தொழில் முயற்சிக்கு சாத்தியமான பயன்களை வழங்குகின்றபோது,

9. உள்நாட்டு பரிவர்த்தனைக்கு தொடர்புடைய சீராக்கல்கள்.- சட்டத்தின் 77 ஆம் உறுப்புரைக்கு இணங்க உள்நாட்டுக் கொடுப்பனவொன்று தொடர்பில் வரி செலுத்தநரொருவரின் வரி செலுத்த வேண்டிய வருமானத்தில் செம்மையாகமொன்றை செய்கின்ற போது, அந்தக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாக மற்றைய தரப்பினரால் வரி செலுத்த வேண்டிய வருமானத்தில் வரிச் செம்மையாக்கம் செய்யப்படக் கூடாது.

வரி கழிக்கப்பட (அல்லது கழிக்கப்பட முடியுமான) வேறு இணைப் பொறுப்புத் தொழில் முயற்சியொன்றுக்குச் செலுத்தப்பட்ட இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியொன்றின் மொத்த வருமானம், 77 ஆம் உறுப்புகளின் ஏற்பாடுகளின் கீழ் தீர்மானிக்கப்படும் தொடர்பற்ற விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் முதலில் குறிப்பிடப்பட்ட தொழில் முயற்சி தொடர்பில் தொடர்பற்ற விலையைத் தீர்மானிக்கும் காரணத்திற்காக, மற்றைய இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியின் வருமானம் மீள் கணிப்பீடு செய்யப்படமாட்டாது.

10. சர்வதேச கொடுக்கல் வாங்கல்களின்போது இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கான செம்மையாக்கம் :

(1) அதாவது,

- (அ) இலங்கையின் வதியுநரான வரி செலுத்துநர் ஒருவர் மற்றும் இலங்கை அல்லது வேறு ஒரு நாட்டின் வரி நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் நிகழும் கொடுக்கல் வாங்கல்களின் நிபந்தனைகளுக்கான செம்மையாக்கமொன்று, மற்றும்
- (ஆ) இலங்கையில் ஏற்கனவே வரி அறிவிடப்படும், இலங்கையின் வதியுநரான வரி செலுத்துநர் ஒருவரின் மீது மற்றைய அரசில் வரி விதிப்புக்கு உள்ளாகும் வருமான அளவு இந்தச் செம்மையாக்கத்தின் விளைவாக அமைதல், மற்றும்
- (இ) செம்மையாக்கத்தைத் தயாரிக்கும் அல்லது முன்மொழியும் அரசு இரட்டை வரிவிதிப்பின் பொருளாதார நிவாரணங்களை வழங்கும் குறிக்கோளுடன் இலங்கையுடன் இரட்டை வரி விதிப்பைத் தவிர்க்கும் ஒப்பந்தமொன்றைக் கொண்டுள்ள ஒரு நாடாக இருத்தல்,

ஆகிய சந்தர்ப்பங்களில் அத்தகைய ஒப்பந்தங்களின் ஏற்பாடுகளுக்கு உட்பட்ட வகையிலும் பின்வரும் பந்திகளுக்கும் உட்பட்ட வகையிலும் செம்மையாக்கம் செய்ய வேண்டும்.

- (2) பிரிவு 76 இன் ஏற்பாடுகளுக்குட்பட்ட கட்டுப்பாடற்ற விலை தத்துவத்துடனான செம்மையாக்கலின் சீர்த்தன்மையை பரிசோதிக்கும்படி இலங்கையில் வதிவுள்ள வரி செலுத்துநரால் சேட்கப்பட்டதன் பின் ஆணையாளர் நாயகம் மற்றைய நாட்டின் தகுதிவாய்ந்த அதிகாரத்துடன் தேவையான ஆலோசனையைச் செய்யலாம்.
- (3) மற்றைய அரசினால் கட்டுப்பாடற்ற விலைத்தத்துவத்துடனான தத்துவம் தொடர்பாகவும், தொகை தொடர்பாகவும், சீர்த்தன்மைக்காக செம்மையாக்கல் முன்மொழியப்பட்டால் அல்லது உருவாக்கப்பட்டால், வரி செலுத்துநரினதும் இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியினாலும் வரி அறிவிடத்தக்க வருமானத்தில், ஒரே இலாபம் உள்ளடக்கப்பட்டதன் விளைவாக, ஏற்படக் கூடிய பொருளாதார இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக, ஆணையாளர் நாயகத்தினால் அந்த இலாபத்திற்காக அறிவிடப்பட்ட வரித் தொகையில் சீராக்கல் செய்யப்படலாம்.
- (4) 10 ஆம் ஒழுங்குவதியின் கீழ், சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையொன்றின் கட்டுப்பாடற்ற விலை தத்துவத்துடன் மற்றைய அரசின் வரி நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்ட செம்மையாக்கத்தின் சீர்த்தன்மையை பரிட்சிப்பதற்கு ஆணையாளர் நாயகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் பின்வரும் விடயங்களையும் உள்ளடக்கி தேவையான தகவல்கள் உள்ளடக்குதல் வேண்டும் :

- (அ) பெயர், பதிவுசெய்த முகவரி மற்றும் தேவைக்கு ஏற்ப, இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளின் வர்த்தகப் பெயர்கள் ;
- (ஆ) இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளின் வரி வதிவுக்கான ஆதாரங்கள் ;
- (இ) இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் இயைபான செம்மையாக்கங்கள் காணப்படும் வருடம் (வருடங்கள்) ;
- (ஈ) மற்றைய அரசின் வரி நிர்வாகத்தினால் கோரப்பட்ட இயைபான செம்மையாக்க அளவு மற்றும் தயாரிக்கப்பட்ட செம்மையாக்க அளவு ;
- (உ) மற்றைய அரசின் வரி நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்ட செம்மையாக்கங்களின் ஆதாரங்கள் மற்றும் நம்பகமான பகுப்பாய்வு மற்றும் பயன்படுத்திய கைமாற்றல் விலை முறை உள்ளிட்ட செம்மையாக்கத்திற்கான அடிப்படை ;

(ஊ) இணைத் தொழில் முயற்சிகள் ஁நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் மற்றைய அரசின் வரி நிர்வாகத்தினால் செய்யப்பட்ட செம்மையாக்கல்கள் குறைக்கப்பட ஁ல்லது திருத்தியமைக்கப்பட எந்தவொரு உதவியும் நாடாது ஁னும் உறுதிப்படுத்துகை ;

(எ) கட்டுப்பாடற்ற தத்துவத்துடனான செம்மையாக்கல்களின் இணக்கப்பாட்டைப் பரிசோதிப்பதற்கு ஏற்புடையதாகும் வேறு தகவல்கள் .

(5) கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதியினுள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் ஁ன்பதுடன் ஏற்புடையதாகும் வரி ஒப்பந்தமொன்றின் கீழ் பரஸ்பர ஒப்பந்தச் செயலொழுங்கு ஒன்றைப் பின்பற்றி ஁ந்தக் கோரிக்கையைத் தீர்ப்பது ஁வசியமாகும்.

பின்னிணைப்பு I

கைமாற்றல் விலையிடல் ஁வணமாக்கல் - ஁நாட்டுக் கோவை

பின்வரும் தகவல்கள் ஁நாட்டுக் கோவையில் ஁ள்ளடக்கப்படுதல் வேண்டும் :

பகுதி ஁ - ஁நாட்டு நிறுவனம்

- * ஁நாட்டு நிறுவனத்தின் ஁ரிகை கட்டமைப்புடன் பங்குகள் தொடர்பான தகவல்கள் ஁ல்லது ஁னைய தொழில் முயற்சிகள் ஁தில் ஁ரிமை கொண்டுள்ள மற்றைய பங்குகள் போன்றவை தொடர்பான விபரங்கள் ஁ள்ளடங்குதல் வேண்டும்.
- * ஁நாட்டு நிறுவனத்தின் முகாமைத்துவக் கட்டமைப்பு தொடர்பான விபரமொன்று, ஁நாட்டு ஒழுங்கமைப்பு ஁ட்டவணையொன்று மற்றும் ஁நாட்டு முகாமைத்துவ ஁றிக்கைகள் யாரிடம் செல்கின்றன ஁ன்பது மற்றும் ஁ந்த ஁ள் தனது தலைமையகத்தைக் கொண்டு நாடாத்தும் நாடுகள் தொடர்பான விபரங்கள் ஁டங்கியிருத்தல் வேண்டும்.
- * ஁நாட்டு நிறுவனம் தற்போது ஁ல்லது மிகக் கிட்டிய முந்திய வருடத்தில் தொட்டுணர முடியாத கைமாற்றல் ஒன்றுடன் தொடர்புபட்டு ஁ல்லது ஁தன் செல்வாக்குக்கு ஁ட்பட்டு இருக்குமாயின், ஁து தொடர்பில்.
- * வரிமதிப்பீட்டாண்டில் நிகழும் முக்கியமான வியாபார மீள்கட்டமைப்புக் கொடுக்கல் வாங்கல்கள், கையகப்படுத்தல்கள் மற்றும் ஁தன விற்பனைகளின் விபரமொன்று.
- * ஁நாட்டு ஁ருவகத்தினால் வியாபாரத்திற்காக முழுமையாக ஁ல்லது ஒவ்வொரு பிரிவுக்கும் ஁ல்லது ஁ற்பத்தி பொருளுக்கும் தனித்தனியாகத் தயாரிக்கப்பட்ட செய்யப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலின் மீது தாக்கத்தைக் (bearing) கொண்டிருக்க முடியுமான பொருளாதார மற்றும் சந்தைப் பகுப்பாய்வுகளின் பதிவொன்று, ஁திர்வுகூறல்கள், வரவு செலவுத் திட்டங்கள் ஁ல்லது வேறு ஁தேனும் நிதி மதிப்பீடுகள்,
- * பிரதான போட்டியாளர்கள்.

பகுதி ஁ - கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்

நிறுவனத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு பிரதான வகைக்குமான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் பின்வரும் தகவல்களுடன் வழங்கப்படுதல் வேண்டும் :

- * முக்கியமான (material) கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் (தயாரிப்புச் சேவைகளின் பெறுகை, பொருட்களின் கொள்வனவு, சேவை வழங்கல், கடன்கள், நிதி மற்றும் செயலாற்றுகை உத்தரவாதங்கள், ஁ருவப் பொருட்களுக்கான ஁னுமதிப்பத்திரங்கள் போன்றவற்றின்) விபரங்கள் மற்றும் ஁த்தகைய கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்ந்த சூழ்நிலை.
- * ஁நாட்டு ஁ருவகம் தொடர்புபடும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் ஒவ்வொரு வகைக்குமான குழுமத்தின் ஁ள்ளேயான கொடுப்பனவுகளினதும் பெறுகைகளினதும் தொகை (஁ற்பத்திப் பொருட்கள், சேவைகள், ஁ரசரிமைப் பணங்கள், வட்டி போன்றவை) மற்றும் சர்வதேசக் கொடுக்கல் வாங்கல்களாயின், வெளிநாட்டு செலுத்துநரின் ஁ல்லது பெறுநரின் வரி நியாயாதிக்கத்தின் ஁டிப்படையிலான பகுதி விபரம் (broken down).

- * கைமாற்றல் விலையிடுதல் முறையைப் பிரயோகிக்கும்போது நிதித் தரவுகள் பயன்படுத்தப்பட்ட முறையினைக் காட்டும் தகவல்களையும் ஒதுக்கீட்டு அட்டவணைகளையும் வருடாந்த நிதிக் கூற்றுக்களுடன் இணைக்க முடியும்.
- * பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்ட ஒப்பிடக்கூடியவைகளுக்கான தொடர்புடைய நிதித் தரவுகளின் சுருக்க அட்டவணைகள் மற்றும் அத்தரவுகள் பெறப்பட்ட மூலங்கள்.
- * இணைப்பொறுப்பு தொழில் முயற்சி வதியும் நாட்டு அரசாங்கத்திடமிருந்து அல்லது அவ்வலியத்துடன் தொடர்புடைய வேறு ஏதேனும் ஒரு நாட்டிடமிருந்து பெறப்படும் உத்தியோகபூர்வ வெளியீடுகள், அறிக்கைகள், ஆய்வுகள் மற்றும் தரவுத் தளங்கள்.
- * தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட சந்தை ஆய்வு ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகள், வெளியிடப்பட்ட தரவுத் தளங்கள்.
- * பங்குச் சந்தை மற்றும் நுகர்வுப் பொருட் சந்தை கூறுவிலைகள் உள்ளிட்ட விலை தொடர்பான வெளியீடுகள்.
- * வரி செலுத்துநருக்கும் இணைப்பொறுப்பு தொழில் முயற்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்ட ஏதேனும் நியமங்கள் ஆவணப்படுத்தப்பட்ட கடிதங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல்கள்.
- * கணக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பல்வேறு கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையதாக சாதாரணமாக வழங்கப்பட்ட ஆவணங்கள்.

பின்னிணைப்பு II

கைமாற்றல் விலையிடுதல் ஆவணமாக்கல் - முதன்மைக் கோவை

முதன்மைக் கோவையில் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்படுவது அவசியமாகும்.

பகுதி அ - நிர்வாகக் கட்டமைப்பு

- * MNE யின் சட்ட மற்றும் உரிமைக் கட்டமைப்பை விளக்கும் வரைபுகள் மற்றும் தொழிற்பாட்டு உருவகங்களின் பூகோள அமைவிடங்கள்.

பகுதி ஆ - MNE யின் வியாபாரங்கள் தொடர்பான விபரங்கள்

- * பின்வருவன அடங்கலாக MNE யின் வியாபாரம் பற்றிய எழுத்து மூலமான பொது விபரங்கள் :
 - வியாபார இலாபத்தின் முக்கியமான ஊக்கிகள் (drivers)
 - குழுமத்தின் புரள்வின் அடிப்படையில் மிகப் பெரிய ஐந்து உற்பத்திப் பொருட்கள் மற்றும்/ அல்லது சேவை வழங்கல்களினதும் குழுமத்தின் புரள்வில் 5 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்குகளைக் கொண்டு வேறு ஏதேனும் உற்பத்திப் பொருட்கள் மற்றும்/ அல்லது சேவைகளின் வழங்கற் சங்கிலி பற்றிய விபரமொன்று தேவைப்படுத்தப்பட்ட விபரங்கள் வரைபு அல்லது வரிப்படம் ஒன்றின் வடிவில் அமைய முடியும்.
 - MNE குழுமத்தின் அங்கத்தவர்கள் மத்தியிலான ஆய்வு மற்றும் அபிவிருத்தி தவிர்ந்த, முக்கியமான சேவைகளை வழங்கும் முதன்மையான அமைவிடங்களின் கொள்ளளவுகள் பற்றிய விபரமொன்று மற்றும் சேவைகளை ஒதுக்குவதற்கான குழுமத்தின் உள்ளே சேவைகளுக்காக செலவுகள் மற்றும் விலைகளைத் தீர்மானித்தலுக்கான கைமாற்றல் விலையிடுதல் கொள்கைகள் அடங்கலாக முக்கியமான சேவை ஏற்பாடுகளுக்கான பட்டியலொன்றும் விபரமொன்றும்.
 - மேலே இரண்டாவது புள்ளிப் புள்ளியில் (bullet point) குறிப்பிடப்பட்ட குழுமத்தின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பிரதான புவியியல் சந்தைகள் பற்றிய விபரமொன்று.
 - குழுமத்தின் உள்ளே தனிப்பட்ட உருவகங்களினால் பெறுமதி உருவாக்கத்திற்கு வழங்கப்படும் முதன்மையான பங்களிப்புக்களை, அதாவது ஆற்றப்படும் முக்கியமான தொழிற்பாடுகள், பொறுப்பேற்கும் முக்கியமான அபாயங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட முக்கியமான ஆதனங்கள் என்பவற்றை விபரிக்கும் எழுத்து மூலமான சுருக்கமொன்று.
 - அரசிறையாண்டில் நிகழும் முக்கியமான வியாபார மீள்கட்டமைப்புக் கொடுக்கல் வாங்கல்கள், கையகப்படுத்தல்கள் மற்றும் ஆதன விற்பனைகள் (divestitures) பற்றிய விபரமொன்று.

பகுதி இ - MNE யின் அருவப் பொருட்கள் (Intangibles)

- * முதன்மையான ஆய்வு மற்றும் அபிவிருத்தி வசதிகளின் அமைவிடம் மற்றும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமைவின் அமைவிடம் அடங்கலாக, அருவப் பொருட்களின் அபிவிருத்தி, உரிமை, பயன்பாடு என்பவற்றுக்கான MNE யின் ஒட்டுமொத்த உபாயம் தொடர்பான பொதுவான விபரமொன்று.
- * கைமாற்றல் விலையிடுதல் நோக்கங்களுக்கு முக்கியமானதாகும் உருவங்களுக்கு சட்ட ரீதியாக உரித்துடையதுமான MNE குழுமத்தின் அருவப் பொருட்களின் அல்லது அருவப் பொருட் தொகுதிகளின் பட்டியலொன்று.
- * இணங்காணப்பட்ட இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகள் மத்தியிலான அருவப் பொருட்களுடன் தொடர்புடைய செலவுப் பங்களிப்பு ஏற்பாடுகள், முதன்மை ஆய்வுச் சேவை உடன்படிக்கைகள் மற்றும் அனுமதிப்பத்திர உடன்படிக்கைகள் உள்ளிட்ட முக்கியமான உடன்படிக்கைகளின் பட்டியலொன்று.
- * குழுமத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி மற்றும் அருவப் பொருட்களுடன் தொடர்புடைய கைமாற்றல் விலையிடுதல் கொள்கைகள் பற்றிய பொதுவான விபரமொன்று.
- * சம்பந்தப்பட்ட அரசிறையாண்டில் இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகள் மத்தியிலான தொடர்புபட்ட உருவங்கள், நாடுகள், நட்டஈடுகள் உள்ளிட்ட அருவப் பொருட்களிலுள்ள அக்கறைகளின் ஏதேனும் முக்கியமான கைமாற்றல்கள் தொடர்பான பொதுவான விபரமொன்று.

பகுதி ஈ - MNE யின் கம்பனிகளுக்கு இடையிலான நிதிச் செயற்பாடுகள்

- * தொடர்பற்ற கடன் வழங்குநர்களுடனான முக்கியமான நிதியீட்ட ஏற்பாடுகள் அடங்கலாக குழுமத்திற்கு நிதியீட்டம் செய்யப்படும் முறை பற்றிய பொதுவான விபரமொன்று.
- * குழுமத்திற்கான மத்திய நிதியீட்டத் தொழிற்பாட்டை வழங்கும் MNE குழுமத்தின் ஏதேனும் அங்கத்தவரொருவரை அடையாளப்படுத்துதல்.
- * MNE யின் இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுக்கு இடையிலான நிதியீட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய பொதுவான கைமாற்றல் விலையிடுதல் கொள்கைகள் பற்றிய பொதுவான விபரமொன்று.

பகுதி உ - MNE யின் நிதி மற்றும் வரி நிலைமைகள்

- * நிதியியல் அறிக்கை சமர்ப்பித்தல், ஒழுங்குபடுத்தல், உள்ளக முகாமை, வரி அல்லது வேறு நோக்கங்களுக்காக சம்பந்தப்பட்ட அரசிறையாண்டுக்கான MNE யின் வருடாந்த ஒருங்கிணைந்த நிதி அறிக்கை.
- * MNE குழுமத்தின் நடைமுறையிலுள்ள ஒரு தலைப்பட்சமான முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கைகள் (APA) மற்றும் நாடுகள் மத்தியில் வருமான ஒதுக்கீட்டுடன் தொடர்புடைய ஏனைய வரி விதிப்புக்கள் தொடர்பான பட்டியலொன்றும் விபரமொன்றும்.

22 A

I කොටස : (I) ඡේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්‍රය - 2021.03.02

පகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வந்தமான்ப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2021.03.02

அட்டவணை 3 : மேலதிக தகவல்கள்

MNE குழுமத்தின் பெயர் :

சம்பந்தப்பட்ட அரசிறையாண்டு :

பகுதி ஆ : இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மைகளுடனான கொடுக்கல் வாங்கல் :

	நிரல் I	நிரல் II	நிரல் III	நிரல் IV
விடயம்	கொடுக்கல் வாங்கல் விடயம்	இணை பொறுப்பு தொழில் தொழில் முயற்சியாண்மை (இ. பொ. தொ. மு.) (AE)	சைமாற்று விலையிடல் முறை	கட்டுப்பாடற்ற விலை (ச. வி.)
	கொடுக்கல் வாங்கல் வகை	இ.பொ.தொ.மு. இன் பெயர்	கைமாற்று விலையிடல் முறை	ஒப்பிடத்தக்க விலை/ எல்லை
	கொடுக்கல் வாங்கல் தொகை (இலங்கை ரூபாவில்)	இ.பொ.தொ.மு. இன் வ.அ.இ. (TIN)	இலாப மட்ட குறிகாட்டி	ச. வி. வீச்சம் - அதிகபட்சம்
	கடன்களுக்கு அசல் தொகை	வதிவிட நாடு	விலை/இலாபம் எல்லை/வீதம்	ச. வி. வீச்சம் - நடுத்தரம்
	கடன்களுக்கு முடிவுறுத்தல் தொகை	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	பரிட்சிக்கப்பட்ட நிறுவனம்	ச. வி. வீச்சம் - குறைந்தபட்சம்

இணைப்பு V

Asmt_TPDF_02_T.

**கைமாற்று விலையிடல் வெளிப்படுத்துகை படிவத்திற்கான வழிகாட்டி
வரிமதிப்பீட்டாண்டு****அறிமுகம்**

கைமாற்று விலையிடல் ஒழுங்கு விதிகளின் பிரகாரம், ஒழுங்கு விதி 1 இன் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்துள்ள இணை பொறுப்புத் தொழில் முயற்சியாண்மைகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட “சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை” அல்லது “சர்வதேச கொடுக்கல் வாங்கல்கள் தவிர்ந்த கொடுக்கல் வாங்கல்களை” கொண்டிருக்க தேவைப்படுத்தப்பட்டதும் மற்றும் இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடன் இலங்கை ரூபா 200 மில்லியனை விட அதிகமான மொத்த கட்டுப்பாட்டு கொடுக்கல் வாங்கல்களை வரிமதிப்பீட்டாண்டின் போது கொண்டுள்ளதுமான முயற்சி ஆண்மைகள், வருமான வரி விபரத்திரட்டுடன் கைமாற்று விலையிடல் வெளிப்படுத்துகைப் படிவத்தையும் (இதனகத்துப் பின்னர் “கை.வி.வெ.ப.” எனப்படும்) சமர்ப்பித்தல் வேண்டும்.

இலங்கையில் கைமாற்று விலையிடலுக்கு உட்படும் தொழில் முயற்சியாண்மையின் கைமாற்று விலையிடல் வெளிப்படுத்தல் படிவமானது, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் (இதனகத்துப் பின்னர் உ. அ. ச. என வழங்கப்படும்) 76 மற்றும் 77 ஆம் பிரிவுகள் மற்றும் இந்த ஒழுங்கு விதிகளின்படியும், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அந்த வரிமதிப்பீட்டாண்டின் போது இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மைகளுடன் (கட்டுப்பாட்டு கொடுக்கல் வாங்கல்கள்) மேற்கொண்டுள்ள கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான குறிப்பிட்ட சில தகவல்களை வழங்குகின்றது. பிந்தி நிரப்புதல் அல்லது பிழையாக நிரப்புதல் அல்லது நிரப்பாது விடுதல் என்பவை உ. அ. ச. இன் 184 ஆம் பிரிவில் குறிப்பிட்டுள்ளவாறு தண்டத்திற்கு உட்படும்.

யார் இந்த கைமாற்று விலையிடல் வெளிப்படுத்தல் படிவத்தை நிரப்புதல் வேண்டும் ?

76 மற்றும்/ அல்லது 77 ஆம் பிரிவுகள் என்பவற்றில் பொருத்தப்பாடுடைய பிரிவிற்கு உட்பட்ட இணை பொறுப்புத் தொழில் முயற்சியாண்மைகளுடன் வரிமதிப்பீட்டாண்டு ஒன்றில் இலங்கை ரூபா 200 மில்லியனை விஞ்சிய மொத்த கட்டுப்பாட்டு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாண்மைகளானது, வருமான விபரத்திரட்டுடன் ஒவ்வொரு வருடமும் ஒழுங்குவிதி 6 இன் பிரகாரம், கை. வி. வெ. ப. இணை தயாரித்து கோப்பிடுதல் வேண்டும்.

கை. வி. வெ. ப. இன் ஆ பகுதியை நிரப்ப கீழ்வரும் நிபந்தனைகள் ஏற்புடையதாகும் :

* கை. வி. வெ. ப. இன் பகுதி ஆ இன் அனைத்து நிரல்களும் (நிரல் I முதல் IV வரை) வரிமதிப்பீட்டாண்டு ஒன்றிற்கு இலங்கை ரூபா 200 மில்லியனை விஞ்சும் அத்தகைய கட்டுப்பாட்டு கொடுக்கல் வாங்கல்களை உடைய எந்த ஒரு வகை தொடர்பிலும் நிரப்பப்படுதல் வேண்டும்.

* இலங்கை ரூபா 200 மில்லியனை விஞ்சாத அத்தகைய கட்டுப்பாடான கொடுக்கல் வாங்கல்களைக் கொண்டுள்ள எந்தவொரு வகை தொடர்பிலும், பகுதி ஆ இன் நிரல் I மற்றும் II இணை மாத்திரம் நிரப்புதல் வேண்டும்.

கைமாற்று விலையிடல் வெளிப்படுத்தல் படிவமானது, இந்த ஒழுங்குவிதியின் இணைப்பு IV இல் தரப்பட்ட வடிவமைப்பின் பிரகாரம் கோப்பிடப்படுதல் வேண்டும்.

கைமாற்று விலையிடல் வெளிப்படுத்தல் படிவத்தை கோப்பிடுவதற்கான இறுதித் திகதி எது ?

இந்த ஒழுங்குவிதிகளின் 6 ஆம் ஒழுங்குவிதியின் பிரகாரம், கை. வி. வெ. ப. ஆனது வருமான விபரத்திரட்டுடன் ஆண்டுதோறும் கோப்பிடப்படுதல் வேண்டும்.

கை. வி. வெ. ப. இணை எவ்வாறு கோப்பிடுதல் வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை ஆணையாளர் நாயகம் விபரத்திரட்டில் வழங்குவார்.

கைமாற்று விலையிடல் வெளிப்படுத்தல் படிவத்தின் உள்ளடக்கம் :

ஒவ்வொரு பிரிவுக்கும் கூட்டுக்கும் உரிய விளக்கம் மற்றும் கணித உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கைமாற்று விலையிடல் வெளிப்படுத்தல் படிவமானது பின்வருவனவற்றை அடையாளம் காண்பதற்காக நான்கு நிரல்களைக் கொண்டுள்ளது.

1. மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் வகை ;
2. அந்த கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்ட இணை பொறுப்புத் தொழில் முயற்சியாண்மை ;
3. அந்த கொடுக்கல் வாங்கல்களை பரிசோதிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கைமாற்று விலையிடல் முறைமை (இலங்கை ரூபா 200 மில்லியனை விஞ்சும் மொத்தத் தொகையைக் கொண்டுள்ள சந்தர்ப்பங்களில் மட்டும்) ; மற்றும்
4. பயன்படுத்தப்பட்ட முறைமையின் பிரகாரம், ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற்ற விலை அல்லது வீச்சம்.

கை. வி. வெ. ப. இன் பகுதி ஆ பின்வரும் வடிவமைப்பைக் கொண்டது :

நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV	
இலக்கம்	கொடுக்கல் வாங்கல்	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை		கைமாற்று விலையிடல் முறை		கட்டுப்பாடற்ற விலை (க. வி.)	
	கொடுக்கல் வாங்கல் வகை	இ.பொ.தொ.மு. இன் பெயர்		கைமாற்று விலையிடல் முறை		ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	கொடுக்கல் வாங்கல் தொகை (இலங்கை ரூபாவில்)	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)		இலாப மட்ட குறிசாட்டி		க. வி. வீச்சம்- அதிகபட்சம்	
	கடன்கள், அசல் தொகைக்கு	வதிவிட நாடு		விலை/ இலாபம் எல்லை/ வீதம்		க. வி. வீச்சம்- நடுத்தரம்	
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை		பரீட்சிக்கப் பட்ட நிறுவனம்		க. வி. வீச்சம்- குறைந்த பட்சம்	

ஒவ்வொரு நிரல் மற்றும் கூட்டிற்கான உதாரணம் கீழ்வருமாறு :

நிரல் I - கொடுக்கல் வாங்கல்.- இந்தப் பிரிவானது, வரிமதிப்பீட்டாண்டின் போது ஒவ்வொரு இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடனும் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலின் விபரங்களை வழங்குகின்றது. இந்தப் பிரிவில், வரிமதிப்பீட்டாண்டின் இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல்களின் தகவல்களை வழங்குதல் வேண்டும். கொடுக்கல் வாங்கலானது இலங்கை உருவகங்களின் வருமானம்/ கழிப்பனவுகளில் தாக்கங்களைக் கொண்டவை ஆகும். இந்த நிரல் நான்கு கூடுகளைக் கொண்டது. இவற்றில் இலங்கை உருவகங்கள் பின்வருமாறு தகவல்களை வெளிப்படுத்தல் வேண்டும் :

- * **கொடுக்கல் வாங்கலின் வகை.**- அறிக்கையிடப்படும் வரிமதிப்பீட்டாண்டின் போது, இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கலின் ஒவ்வொரு குறிப்பிட்ட வகையினதும் கொடுக்கல் வாங்கல் குறியீட்டினை வெளிப்படுத்தவும். கொடுக்கல் வாங்கல் குறியீடுகள் இணைப்பு IV இல் தரப்பட்டுள்ளது.
- * **கொடுக்கல் வாங்கல் தொகை (இலங்கை ரூபாவில்).**- ஒவ்வொரு இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடனும் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு குறிப்பிட்ட வகையின் கொடுக்கல் வாங்கலின் இலங்கை ரூபா பெறுமதியை வெளிப்படுத்தவும்.
- * **கடன்கள், அசல் தொகைக்கு.**- “கொடுக்கல் வாங்கல் வகை” கூட்டின் கொடுக்கல் வாங்கலானது வட்டியின் பெறுகை அல்லது கொடுப்பனவுடன் தொடர்புபட்டிருப்பின், நிதி ஆண்டின் ஆரம்பத்தில் கடன் மூலம் பெறப்பட்ட அல்லது வழங்கப்பட்ட அசலின் கணக்கீட்டு மீதியின் தொகையை வெளிப்படுத்தவும்.
- * **கடன்களுக்கு, முடிவுறுத்தல் மீதி.**- “கொடுக்கல் வாங்கல் வகை” கூட்டின் கொடுக்கல் வாங்கலானது வட்டியின் பெறுகை அல்லது கொடுப்பனவுடன் தொடர்புபட்டிருப்பின், நிதி ஆண்டின் இறுதித் திகதியன்று கடன் மூலம் பெறப்பட்ட அல்லது வழங்கப்பட்ட அசலின் கணக்கீட்டு மீதியின் தொகையை வெளிப்படுத்தவும்.

நிரல் II - இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை.- இந்தப் பிரிவானது, வரிமதிப்பீட்டாண்டின் போது இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையானது எந்த கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டுள்ளது என்ற விபரத்தை வழங்குகின்றது. இந்தப் பிரிவில், வரி செலுத்துநர் வரிமதிப்பீட்டாண்டின் போது கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்த இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் தகவல்களை வழங்குதல் வேண்டும். இந்த நிரல் நான்கு கூடுகளைக் கொண்டுள்ளது. இதில் வரி செலுத்துநர்கள் பின்வரும் தகவல்களை வெளிப்படுத்தல் வேண்டும்.

- * **இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் பெயர்.-** இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் முழுப்பெயரை வெளிப்படுத்தவும்.
- * **இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் வரி அடையாள இலக்கம்.-** வருமான வரி தேவைப்பாடுகளுக்கு இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை அதன் வதிவிட நாட்டின் பயன்படுத்தும் வரி அடையாள இலக்கத்தை வெளிப்படுத்தவும்.
- * **வதிவிட நாடு.-** இணைப்பு XI இல் தரப்பட்டவாறு இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் வதிவிட நாட்டின் குறியீட்டை வெளிப்படுத்தவும்.
- * **இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை.-** இணை பொறுப்பு அடிப்படையின் வகைக்கான குறியீட்டினை வெளிப்படுத்தவும். இணை பொறுப்பு அடிப்படைக்கான குறியீடு இந்த வழிகாட்டியின் இணைப்பு VII இல் தரப்பட்டுள்ளது.

நிரல் III - கைமாற்று விலையிடல் முறைமை.- இந்தப் பிரிவானது, வரிமதிப்பீட்டாண்டின் போது இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கலை பகுப்பாய்வு செய்ய வரி செலுத்துநரினால் தெரிவுசெய்யப்பட்ட கைமாற்று விலையிடல் முறைமையின் விபரங்களை வழங்குகின்றது. இந்தப் பிரிவில், இலங்கை உருவகங்கள் வரிமதிப்பீட்டாண்டின் போது இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலை மதிப்பிடுவதற்கு பயன்படுத்திய கைமாற்று விலையிடல் முறைமை தொடர்பிலான தகவல்களை வழங்குதல் வேண்டும். இந்த நிரலில் நான்கு கூடுகள் உள்ளன. இவற்றில் இலங்கையின் உருவகங்கள் பின்வரும் தகவல்களை வழங்குதல் வேண்டும்.

- * **கைமாற்று விலையிடல் முறைமை.-** வெளிப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை பகுப்பாய்வு செய்ய தெரிவுசெய்யப்பட்ட கைமாற்று விலையிடல் முறைமையினை வெளிப்படுத்தவும். கைமாற்று விலையிடல் முறைமைக்கான குறியீடுகள் இணைப்பு VIII இல் வழங்கப்பட்டுள்ளது.
- * **இலாப மட்ட குறிகாட்டி.-** வெளிப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை பகுப்பாய்வு செய்ய தெரிவுசெய்யப்பட்ட இலாப மட்ட குறிகாட்டியை வெளிப்படுத்தவும். இலாப மட்ட குறிகாட்டி குறியீடுகள் இணைப்பு IX இல் தரப்பட்டுள்ளது.
- * **விலை/ இலாப எல்லை/ வீதம்.-** வெளிப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கு கைமாற்று விலையிடல் முறைமையினை பிரயோகிப்பதன் மூலம் வந்த அல்லது பெறப்பட்ட விலை, இலாப எல்லை அல்லது வீதத்தினை வெளிப்படுத்தவும். இரண்டு (2) தசம புள்ளிகளை உள்ளடக்கவும்.
- * **பரீட்சிக்கப்பட்ட முயற்சியாண்மை.-** வெளிப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கு பரீட்சிப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கான திறத்தினை வெளிப்படுத்தவும். பரீட்சித்த முயற்சியாண்மை குறியீடுகள் இணைப்பு X இல் தரப்பட்டுள்ளது. “கைமாற்று விலையிடல் முறைமை” கூட்டில் ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற்ற விலையிடல் முறைமையினை தெரிவுசெய்யும் போது குறியீடு 01 இணை தெரிவுசெய்யவும்.

நிரல் IV - கட்டுப்பாடற்ற விலை.- இந்தப் பிரிவானது வரிமதிப்பீட்டாண்டின் போது இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கு கைமாற்று விலையிடல் முறைமையைப் பிரயோகித்ததன் பெறுபேறுகளின் விபரங்களை வழங்குகின்றது. இந்தப் பிரிவில் இலங்கை உருவகங்களானது வரிமதிப்பீட்டாண்டின் போது இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களை மதிப்பிடப் பயன்படுத்திய கைமாற்று விலையிடல் முறைமையின் பிரயோகத்தின் பெறுபேறுகள் பற்றிய தகவல்களை வழங்குதல் வேண்டும். இந்த நிரல் நான்கு கூடுகளைக் கொண்டுள்ளது. இதில் இலங்கை உருவகங்கள் பின்வரும் தகவல்களை வெளிப்படுத்தல் வேண்டும்.

- * **ஒப்பிடத்தக்க விலை/ எல்லை.-** ஒப்பிடத்தக்க விலை அல்லது எல்லை ஒன்றாக இருப்பின் அதன் பெறுமதியை இரண்டு (2) தசம புள்ளிகளுக்கு வழங்கவும்.
- * **கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய வீச்சம்.-** 75 ஆவது சதவீதம்.- கணிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற விலை அதிகபட்சம்/ உயர எல்லையை இரண்டு (2) தசமங்களுக்கு வெளிப்படுத்தவும்.

* **கட்டுப்பாடற்ற விலை வீச்சம்.** - கணிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய சராசரியை இரண்டு (2) தசம புள்ளிகளுக்கு வெளிப்படுத்தவும்.

* **கட்டுப்பாடற்ற விலை வீச்சம்.** - 25 ஆவது சதவீதம். - கணிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய குறைந்தபட்சம்/ கீழ் எல்லையை இரண்டு (2) தசமங்களுக்கு வெளிப்படுத்தவும்.

கை. வி. வெ. ப. இணைச் சமர்ப்பிப்பதற்குப் பொறுப்புடைய உருவகங்கள் ஒவ்வொரு இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடனும் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் வகைக்கும் பகுதி ஆ இணை நிரப்புதல் வேண்டும். (பிற்தொரு தகவல் விடயம் காணப்படுதல் வேண்டும்). இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடனான அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கை. வி. வெ. ப. இல் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும்.

பின்வரும் நிபந்தனைகள் ஏற்புடையதாகும்.

* கை. வி. வெ. ப. பகுதி ஆ இன் அனைத்து நிர்வகனம் (நிர்வ I முதல் IV வரை) வரிமதிப்பீட்டாண்டிற்கு இலங்கை ரூபா 200 மில்லியனை விஞ்சும் அத்தகைய கட்டுப்பாட்டு கொடுக்கல் வாங்கல்களின் எந்தவொரு வகைக்கும் நிரப்பப்படுதல் வேண்டும்.

* வரிமதிப்பீட்டாண்டிற்கு இலங்கை ரூபா 200 மில்லியனை விஞ்ஞாது கட்டுப்பாட்டு கொடுக்கல் வாங்கல்களின் எந்தவொரு வகைக்கும், கை. வி. வெ. ப. பகுதி ஆ இன் நிர்வ I மற்றும் நிர்வ II மட்டும் நிரப்பப்படுதல் வேண்டும்.

கைமாற்று விலையிடல் வெளிப்படுத்தல் படிவத்தை பூரணப்படுத்துவதற்கான வழிகாட்டல்களும் உதாரணங்களும் :

பின்வரும் பிரிவு கை. வி. வெ. ப. இணை பூரணப்படுத்தும் விதத்தை விவரிக்கின்றது. உதாரணமானது வரிமதிப்பீட்டாண்டின் போது இலங்கை உருவகம் (சம்பனி A) வெவ்வேறு இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடன் பல கொடுக்கல் வாங்கல் வகைகளில் ஈடுபட்டதைக் காட்டுகின்றது. இந்த உதாரணம், அந்த கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அதன் மொத்த தொகைகளுக்கு அமைவாக கைமாற்று விலையிடல் வெளிப்படுத்தல் படிவம் பூரணப்படுத்தப்பட வேண்டிய முறையைக் காட்டுகின்றது.

இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையுடனான கொடுக்கல் வாங்கல்களின் அட்டவணை :

கொடுக்கல் வாங்கல் வகையின் இல.	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் பெயர்	கொடுக்கல் வாங்கல் வகை	கொடுக்கல் வாங்கல் குறியீடு	மொத்த கொடுக்கல் வாங்கல் (இலங்கை ரூபாவில்)
1.	சம்பனி 1 (இந்தியா)	உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் விற்பனை	01	400,000,000
1.	சம்பனி 2 (சீனா)	உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் விற்பனை	01	15,000,000
1.	சம்பனி 3 (பிரான்ஸ்)	உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் விற்பனை	01	6,000,000
2.	சம்பனி 2 (சீனா)	உற்பத்தி செய்யப்படாத சரக்குகளின் விற்பனை	28	58,000,000
3.	சம்பனி 4 (பாசுத்தான்)	உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் கொள்வனவு (விநியோகத்திற்கு)	27	176,000,000
3.	சம்பனி 5 (நேபாளம்)	உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் கொள்வனவு (விநியோகத்திற்கு)	27	26,000,000
4.	சம்பனி 1 (இந்தியா)	நிருவாக சேவைக்கான கொடுப்பனவு	30	51,000,000
5.	சம்பனி 3 (பிரான்ஸ்)	தொழில்நுட்ப சேவைகளின் பெறுகை	06	220,000,000
6.	சம்பனி 6 (லக்சம்பேக்)	கடன் மீதான வட்டி கொடுப்பனவு	39	300,000,000
6.	சம்பனி 1 (இந்தியா)	கடன் மீதான வட்டி கொடுப்பனவு	39	60,000,000
7.	சம்பனி 7 (நேபாளம்)	அரசரிமைப் பணப் பெறுகை	22	250,000,000
8.	சம்பனி 8 (இலங்கை-BOI)	தொழில்நுட்ப உதவிக்கான கொடுப்பனவு	31	199,000,000
			மொத்தம்	1,761,000,000

அடையாளம் காணப்பட்ட குாடுக்கல் வாங்கல் வகைகள் மற்றும் ஡ுாத்த ஆண்டு துாக்கைகள் பின்வருமாறு :

1. உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் விற்பனை (குாடுக்கல் வாங்கல் வகையின் குறியீடு இல. 1) : ஡ுாத்த குாடுக்கல் வாங்கல் வகையின் பெறுமதி (இந்தியா, சீனா மற்றும் பிரான்ஸிலுள்ள இணை பொறுப்பு துாழில் முயற்சியாண்மைகளுக்கான விற்பனை) இலங்கை ரூபா 421,000,000. இது இலங்கை ரூபா 200 ஡ில்லியன் எல்லையை விட அதிகமாகும். ஆகையினால், ஒப்பீட்டுத் தன்மை மற்றும் கைமாற்று விலையிடல் முறைமை அடங்கலான பொருளாதார பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஒவ்வொரு திறத்தினருக்கும் கை. வி. வெ. ப. இன் நான்கு நிரல்களும் (குாடுக்கல் வாங்கல், இணை பொறுப்பு துாழில் முயற்சியாண்மை, கைமாற்று விலையிடல் முறைமை மற்றும் கட்டுப்பாடற்ற விலை) பூரணப்படுத்தப்படுதல் வேண்டும். பொருளாதார பகுப்பாய்வானது கட்டுப்பாடற்ற குாஸ்கைக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.

இந்த உதாரணத்தின் நுாக்கத்திற்கு, குாடுக்கல் வாங்கல் நிகர எல்லை முறையை பயன்படுத்தி குாடுக்கல் வாங்கல் வகை பரீட்சிக்கப்பட்டிருப்பின் இலாப ஡ட்ட குறிகாட்டியானது ஡ுாத்த செலவினத்தின் ஡ுாத்த திருப்புகை ஆகும். க஡்பனி A இன் ஡ுாத்த செலவின திருப்புகையினை கணிக்கும்புாது (பரீட்சிக்கப்பட்ட திறத்தினர்), பெறுபுறானது 3.15 வீதம் ஆகும் ஒப்பிடத்தக்க க஡்பனிகளின் ஡ுாத்த செலவின திருப்புகையின் கணிக்கப்பட்டானது 1.06% இலிருந்து 6.50% வரை வேறுபடுகின்றதும் சராசரி 4.10% குாண்ட கட்டுப்பாடற்ற வீச்சத்தைத் தருகின்றது. கை. வி. வெ. ப. இல் இந்த குாடுக்கல் வாங்கல்களை உள்ளடக்கும் முறை கீழே விடயங்கள் 1, 2 மற்றும் 3 இல் காட்டப்பட்டுள்ளது.

விடயம்	நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV	
	குாடுக்கல் வாங்கல்		இணை பொறுப்பு துாழில் முயற்சியாண்மை		கைமாற்று விலையிடல் முறை		கட்டுப்பாடற்ற விலை (க. வி.)	
1	பரிவர்த்தனை வகை	01	இ.பொ.துா.மு. இன் பெயர்	க஡்பனி 1	கைமாற்று விலையிடல் முறை		ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை துாக்கை (இலங்கை ரூபாவில்)	400,000,000	இ.பொ.துா.மு. இன் வ. அ. இ. (TIN)		இலாப ஡ட்ட குறிகாட்டி		க. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	
	கடன்கள், அசல் துாக்கைக்கு		வதிவிட நாடு		விலை/ இலாபம் எல்லை/வீதம்		க. வி. வீச்சம்- சராசரி	
	கடன்கள், முடிவுறுத்தல் துாக்கைக்கு		இணை பொறுப்பு துாழில் முயற்சியாண்மையின் அடிப்படை		பரீட்சிக்கப்பட்ட நிறுவனம்		க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	
2	பரிவர்த்தனை வகை	01	இ.பொ.துா.மு. இன் பெயர்	க஡்பனி 2	கைமாற்று விலையிடல் முறை	TNMM	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை துாக்கை (இலங்கை ரூபாவில்)	15,000,000	இ.பொ.துா.மு. இன் வ. அ. இ. (TIN)	22222222	இலாப ஡ட்ட குறிகாட்டி	ROTC	க. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	6.50%
	கடன்கள், அசல் துாக்கைக்கு		வதிவிட நாடு	CHN	விலை/ இலாபம் எல்லை/வீதம்	3.15%	க. வி. வீச்சம்- சராசரி	4.10%
	கடன்கள், முடிவுறுத்தல் துாக்கைக்கு		இணை பொறுப்பு துாழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரீட்சிக்கப்பட்ட நிறுவனம்	01	க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	1.06%

நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV		
விடயம்	கொடுக்கல் வாங்கல்	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை	கைமாற்று விலையிடல் முறை	கைமாற்று விலையிடல் முறை	கட்டுப்பாடற்ற விலை (க. வி.)			
3	பரிவர்த்தனை வகை	01	இ.பொ.தொ.மு. இன் பெயர்	கம்பனி 3	கைமாற்று விலையிடல் முறை	TNMM	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	6,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	33333333	இலாப மட்ட குறிகாட்டி	ROTC	க. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	6.50%
	கடன்கள், அசல் தொகைக்கு		வதிவிட நாடு	FRA	விலை/ இலாபம் எல்லை/வீதம்	3.15%	க. வி. வீச்சம்- சராசரி	4.10%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரிட்சிக்கப் பட்ட நிறுவனம்	01	க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	1.06%

2. உற்பத்தியல்லாத சரக்குகளின் கொள்வனவு (கொடுக்கல் வாங்கல் வகை குறியீடு இல. 28) : மொத்த கொடுக்கல் வாங்கல் வகையின் பெறுமதி (சீனாவின் இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை ஒன்றிலிருந்தான மூலப் பொருட்களின் கொள்வனவுகள்) இலங்கை ரூபா 58,000,000, இது இலங்கை ரூபா 200 மில்லியன் எல்லையை விட குறைவானதாகும். ஆகையினால், பொருளாதார பகுப்பாய்வைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கை. வி. வெ. ப. இன் நிரல்கள் மட்டுமே கொடுக்கல் வாங்கல் மற்றும் இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை என்பவற்றின் தகவல்கள்) பூரணப்படுத்தப்படுதல் வேண்டும். இந்த கொடுக்கல் வாங்கலை கை. வி. வெ. ப. இல் உள்ளடக்கும் விதம் கீழே விடயம் 4 இல் காணப்படுகின்றது.

நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV		
விடயம்	கொடுக்கல் வாங்கல்	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை	கைமாற்று விலையிடல் முறை	கைமாற்று விலையிடல் முறை	கட்டுப்பாடற்ற விலை (க. வி.)			
4	பரிவர்த்தனை வகை	28	இ.பொ.தொ.மு. இன் பெயர்	கம்பனி 2	கைமாற்று விலையிடல் முறை		ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	58,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	22222222	இலாப மட்ட குறிகாட்டி		க. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	
	கடன்கள், அசல் தொகைக்கு		வதிவிட நாடு	CHN	விலை/ இலாபம் எல்லை/வீதம்		க. வி. வீச்சம்- சராசரி	
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரிட்சிக்கப் பட்ட நிறுவனம்	01	க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	

3. உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் கொள்வனவு (விநியோகத்திற்கு) (கொடுக்கல் வாங்கல் வகையின் குறியீடு இல. 27) : மொத்த கொடுக்கல் வாங்கல் வகையின் பெறுமதி (பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தின் இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மைகளிலிருந்தான கொள்வனவு) இலங்கை ரூபா 202,000,000, இது இலங்கை ரூபா 200 மில்லியன் எல்லையை விட அதிகமாகும். ஆகையினால், ஒப்பீட்டுத் தன்மை மற்றும் கைமாற்று விலையிடல் முறைமை அடங்கலான பொருளாதார பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஒவ்வொரு திறத்தினருக்கும் கை. வி. வெ. ப. இன் நான்கு நிரல்களும் கொடுக்கல் வாங்கல், இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை, கைமாற்று விலையிடல் முறைமை மற்றும் கட்டுப்பாடற்ற விலை என்பவற்றின் தகவல்) பூரணப்படுத்தப்படுதல் வேண்டும். பொருளாதார பகுப்பாய்வானது கட்டுப்பாடற்ற கொள்கைக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.

இந்த உதாரணத்தின் நோக்கத்திற்கு, மீள்விற்பனை விலை முறையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல் வகை பரீட்சிக்கப்பட்டிருப்பின் இலாப மட்ட குறிகாட்டியானது மொத்த எல்லை (GM) ஆகும். கம்பனி A இன் மொத்த எல்லையினைக் கணினிக்கும் போது (பரீட்சிக்கப்பட்ட திறத்தினர்), பெறுபேறானது 22.33 வீதம் ஆகும். ஒப்பிடத்தக்க கம்பனிகளின் மொத்த எல்லையின் கணிப்பீடானது 27.27% இலிருந்து 29.29% வரை வேறுபடுகின்றதும் சராசரி 28.28% கொண்ட கட்டுப்பாடற்ற வீச்சத்தைத் தருகின்றது. கை. வி. வெ. ப. இல் இந்த கொடுக்கல் வாங்கல்களை உள்ளடக்கும் முறை கீழே விடயங்கள் 5 மற்றும் 6 இல் காட்டப்பட்டுள்ளது.

நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV		
விடயம்	கொடுக்கல் வாங்கல்	இணை பொறுப்பு தொழில் முயற்சியானமை	கைமாற்று விலையிடல் முறை	கைமாற்று விலையிடல் முறை	கைமாற்று விலையிடல் முறை	கட்டுப்பாடற்ற விலை (க. வி.)		
5	பரிவர்த்தனை வகை	27	இ.பொ.தொ.மு. இன் பெயர்	கம்பனி 4	கைமாற்று விலையிடல் முறை	RPM	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	176,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	44444444	இலாப மட்ட குறிகாட்டி	GM	ச. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	29.29%
	கடன்கள், அசல் தொகைக்கு		வதிவிட நாடு	PAK	விலை/ இலாபம் எல்லை/வீதம்	22.33%	ச. வி. வீச்சம்- சராசரி	28.28%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியானமை மையின் அடிப்படை	02	பரீட்சிக்கப்பட்ட நிறுவனம்	01	ச. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	27.27%
6	பரிவர்த்தனை வகை	27	இ.பொ.தொ.மு. இன் பெயர்	கம்பனி 5	கைமாற்று விலையிடல் முறை	RPM	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	26,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	55555555	இலாப மட்ட குறிகாட்டி	GM	ச. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	29.29%
	கடன்கள், அசல் தொகைக்கு		வதிவிட நாடு	NPL	விலை/ இலாபம் எல்லை/வீதம்	22.33	ச. வி. வீச்சம்- சராசரி	28.28%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியானமை மையின் அடிப்படை	05	பரீட்சிக்கப்பட்ட நிறுவனம்	01	ச. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	27.27%

4. **நிருவாக சேவைகள் கொடுப்பனவு (கொடுக்கல் வாங்கல் வகையிட்டு குறியீடு இல. 30) :** மொத்த கொடுக்கல் வாங்கல் வகையின் பெறுமதி (இந்தியாவின் இணை பொறுப்பு தொழில் முயற்சியானமைக்குச் சேவைக்கான கொடுப்பனவு) இலங்கை ரூபா 51,000,000 இது இலங்கை ரூபா 200 மில்லியன் எல்லையை விட குறைவாகும். ஆகையினால், பொருளாதார பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட தேவையில்லை. கை. வி. வெ. ப. இன் நிரல்கள் I மற்றும் II மட்டுமே (கொடுக்கல் வாங்கல் மற்றும் இணை பொறுப்பு தொழில் முயற்சியானமையின் தகவல்கள்) பூரணப்படுத்தப்படுதல் வேண்டும். கை. வி. வெ. ப. இல் இந்த கொடுக்கல் வாங்கலை உள்ளடக்கும் விதம் கீழே விடயம் 7 இல் உள்ளடக்கப்பட்டுள்ளது.

6. **கடன்களின் மீதான வட்டிக் கொடுப்பனவு (கொடுக்கல் வாங்கல் வகை குறியீட்டு இல. 39) :** மொத்த கொடுக்கல் வாங்கல் வகையின் பெறுமதி (லக்சம்பேர்க் மற்றும் இந்தியாவின் இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மைகளுக்கு வட்டி கொடுப்பனவு) இலங்கை ரூபா 306,000,000 இது **இலங்கை ரூபா 200 மில்லியன் எல்லையை விட அதிகமாகும்.** ஆகையினால், ஒப்பீட்டுத் தன்மை மற்றும் கைமாற்று விலையிடல் முறைமை அடங்கலான பொருளாதார பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஒவ்வொரு திறத்தினருக்கும் கை. வி. வெ. ப. இன் நான்கு நிரல்களும் (கொடுக்கல் வாங்கல், இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை, கைமாற்று விலையிடல் முறைமை மற்றும் கட்டுப்பாடற்ற விலை என்பவற்றின் தகவல்) பூரணப்படுத்தப்படுதல் வேண்டும். பொருளாதார பகுப்பாய்வானது கட்டுப்பாடற்ற கொள்கைக்கு அமைவாகவும் இருத்தல் வேண்டும். இந்த உதாரணத்தின் நோக்கத்திற்கு மற்றும் பொருளாதார பகுப்பாய்வானது கட்டுப்பாடற்ற கொள்கைக்கு அமைவாகவும் இருக்க வேண்டுமாகையால், ஒவ்வொரு கடனும் வெவ்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் தொடர்புடையதாகையினால் வெவ்வேறாக மதிப்பீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் ஒப்பீட்டளவிலான கட்டுப்பாடற்ற விலை முறையினால் பரீட்சிக்கப்பட்டது.
- * லக்சம்பேர்க்கிலுள்ள கம்பனி 6 உடனான கடனுக்கு ஒப்புக்கொண்ட வட்டி வீதம் 20.00% ஆகும். சராசரி 9.00% உடைய 7.00% இலிருந்து 10.00% வரையில் வேறுபடும் வட்டி வீத கட்டுப்பாடற்ற வீச்சத்தை வழங்கும் ஒப்பீட்டளவிலான கடன் உடன்படிக்கைகள் அடையாளங் காணப்பட்டது. கை. வி. வெ. ப. இல் இந்த கொடுக்கல் வாங்கல்களை உள்ளடக்கும் முறை கீழே விடயம் 9 இல் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- * இந்தியாவிலுள்ள கம்பனி 1 உடனான கடனுக்கு ஒப்புக்கொண்ட வட்டி வீதம் 12.00% ஆகும். சராசரி 10.00% உடைய 8.00% இலிருந்து 12.00% வரையில் வேறுபடும் வட்டி வீத கட்டுப்பாடற்ற வீச்சத்தை வழங்கும் ஒப்பீட்டளவிலான கடன் உடன்படிக்கைகள் அடையாளங் காணப்பட்டது. கை. வி. வெ. ப. இல் இந்த கொடுக்கல் வாங்கல்களை உள்ளடக்கும் முறை கீழே விடயம் 10 இல் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV		
விடயம்	கொடுக்கல் வாங்கல்	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை	கைமாற்று விலையிடல் முறை	கட்டுப்பாடற்ற விலை (ச. வி.)				
9	பரிவர்த்தனை வகை	39	இ.பொ.தொ.மு. இன் பெயர்	கம்பனி 6	கைமாற்று விலையிடல் முறை	CUP	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	300,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	66666666	இலாப மட்ட குறிகாட்டி	Other	ச. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	12.00%
	கடன்கள், அசல் தொகைக்கு	2,000,000,000	வதிவிட நாடு	LUX	விலை/ இலாபம் எல்லை/வீதம்	12.00%	ச. வி. வீச்சம்- சராசரி	10.00%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு	2,000,000,000	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரீட்சிக்கப்பட்ட நிறுவனம்	01	ச. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	8.00%
10	பரிவர்த்தனை வகை	39	இ.பொ.தொ.மு. இன் பெயர்	கம்பனி 1	கைமாற்று விலையிடல் முறை	CUP	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	60,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	11111111	இலாப மட்ட குறிகாட்டி	Other	ச. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	10.00%
	கடன்கள், அசல் தொகைக்கு		வதிவிட நாடு	IND	விலை/ இலாபம் எல்லை/வீதம்	20.00%	ச. வி. வீச்சம்- சராசரி	9.00%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரீட்சிக்கப்பட்ட நிறுவனம்	01	ச. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	7.00%

7. அரசரிமைப்பண பெறுகை (கொடுக்கல் வாங்கல் வகை குறியீட்டு இல. 22) : மொத்த கொடுக்கல் வாங்கல் வகையின் பெறுமதி (நேபாளின் இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையிலிருந்து தொழில்நுட்ப சேவைகளின் பெறுகை) இலங்கை ரூபா 250,000,000 இது இலங்கை ரூபா 200 மில்லியன் எல்லையை விட அதிகமாகும். ஆகையினால், ஒப்பீட்டுத் தன்மை மற்றும் கைமாற்று விலையிடல் முறைமை அடங்கலான பொருளாதார பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுதல் வேண்டும். கை. வி. வெ. ப. இன் நான்கு நிரல்களும் (கொடுக்கல் வாங்கல், இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை, கைமாற்று விலையிடல் முறைமை மற்றும் கட்டுப்பாடற்ற விலை என்பவற்றின் தகவல்) பூரணப்படுத்தப்படுதல் வேண்டும். பொருளாதார பகுப்பாய்வானது கட்டுப்பாடற்ற கொள்கைக்கு அமைவாக இருத்தல் வேண்டும்

இந்த உதாரணத்தின் நோக்கத்திற்கு, இந்த கொடுக்கல் வாங்கலானது ஒப்பீட்டளவிலான கட்டுப்பாடற்ற விலை முறைமையைப் பயன்படுத்தி பரீட்சிக்கப்பட்டது. ஒப்புக்கொள்ளப்பட்ட அரசரிமைப்பண வீதமானது 4.50% ஆகும். சராசரி 5.00% இணை உடையதும் 4.00% இலிருந்து 6.00% வரையில் வேறுபடும் கட்டுப்பாடற்ற அரசரிமைப்பண வீதங்களை வழங்கும் ஒப்பீட்டளவிலான உடன்படிக்கைகள் அடையாளம் காணப்பட்டது. கை. பி. வெ. ப. இல் இந்த கொடுக்கல் வாங்கலை உள்ளடக்கும் விதம் கீழே விடயம் 11 இல் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV		
விடயம்	கொடுக்கல் வாங்கல்	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை		கைமாற்று விலையிடல் முறை		கட்டுப்பாடற்ற விலை (க. வி.)		
11	பரிவர்த்தனை வகை	22	இ.பொ.தொ.மு. இன் பெயர்	கம்பனி 7	கைமாற்று விலையிடல் முறை	CUP	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	250,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	77777777	இலாப மட்ட குறிகாட்டி	Other	க. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	6.00%
	கடன்கள், அசல் தொகைக்கு		வதவிட நாடு	NPL	விலை/ இலாபம் எல்லை/வீதம்	4.50%	க. வி. வீச்சம்- சராசரி	5.00%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரீட்சிக்கப் பட்ட நிறுவனம்	01	க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	4.00%

8. தொழில்நுட்ப உதவிக்கான கொடுப்பனவு (கொடுக்கல் வாங்கல் வகை குறியீட்டு இல. 31) : மொத்த கொடுக்கல் வாங்கல் வகையின் பெறுமதி (இலங்கையின் முதலீட்டுச் சபைக் கம்பனி இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையிலிருந்து சேவைக்கான கொடுப்பனவு) இலங்கை ரூபா 199,000,000 இது இலங்கை ரூபா 200 மில்லியன் எல்லையை விட குறைவாகும். ஆகையினால், பொருளாதார பகுப்பாய்வு ஒன்று தயாரிக்கப்பட

நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV		
விடயம்	காடுக்கல் வாங்கல்	இணை ஑ாறுப்பு துாழில் முயற்சியானம்		கைமாற்று விலையிடல் முறை		கட்டுப்பாடற்ற விலை (க. வி.)		
2	பரிவர்த்தனை வகை	01	இ.஑ா.துா.மு. இன் ஑ெயர்	சுப்பனி 2	கைமாற்று விலையிடல் முறை	TNMM	஑ப்பிடத் தக்க விலை/ ஑ல்லை	
	பரிவர்த்தனை துாகை (இலங்கை ருபாவில்)	15,000,000	இ.஑ா.துா.மு. இன் வ. ஑. இ. (TIN)	22222222	இலாப மட்ட குறிகாட்டி	ROTC	க. வி. வீச்சம்- ஑திகபட்சம் (75 ஑ுவது வீதம்)	6.50%
	கடன்கள், ஑சல் துாசைக்கு		வதிவிட நாடு	CHN	விலை/ இலாபம் ஑ல்லை/வீதம்	3.15%	க. வி. வீச்சம்- சராசரி	4.10%
	கடன்கள், முடிவுறுத்தல் துாசைக்கு		இணை ஑ாறுப்பு துாழில் முயற்சியானம் மையின் ஑டிப்படை	02	பரிட்சிக்கப் பட்ட நிறுவனம்	01	க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஑ுவது வீதம்)	1.06%
3	பரிவர்த்தனை வகை	01	இ.஑ா.துா.மு. இன் ஑ெயர்	சுப்பனி 3	கைமாற்று விலையிடல் முறை	TNMM	஑ப்பிடத் தக்க விலை/ ஑ல்லை	
	பரிவர்த்தனை துாகை (இலங்கை ருபாவில்)	6,000,000	இ.஑ா.துா.மு. இன் வ. ஑. இ. (TIN)	33333333	இலாப மட்ட குறிகாட்டி	ROTC	க. வி. வீச்சம்- ஑திகபட்சம் (75 ஑ுவது வீதம்)	6.50%
	கடன்கள், ஑சல் துாசைக்கு		வதிவிட நாடு	FRA	விலை/ இலாபம் ஑ல்லை/வீதம்	3.15%	க. வி. வீச்சம்- சராசரி	4.10%
	கடன்கள், முடிவுறுத்தல் துாசைக்கு		இணை ஑ாறுப்பு துாழில் முயற்சியானம் மையின் ஑டிப்படை	02	பரிட்சிக்கப் பட்ட நிறுவனம்	01	க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஑ுவது வீதம்)	1.06%
4	பரிவர்த்தனை வகை	28	இ.஑ா.துா.மு. இன் ஑ெயர்	சுப்பனி 2	கைமாற்று விலையிடல் முறை		஑ப்பிடத் தக்க விலை/ ஑ல்லை	
	பரிவர்த்தனை துாகை (இலங்கை ருபாவில்)	58,000,000	இ.஑ா.துா.மு. இன் வ. ஑. இ. (TIN)	22222222	இலாப மட்ட குறிகாட்டி		க. வி. வீச்சம்- ஑திகபட்சம் (75 ஑ுவது வீதம்)	
	கடன்கள், ஑சல் துாசைக்கு		வதிவிட நாடு	CHN	விலை/ இலாபம் ஑ல்லை/வீதம்		க. வி. வீச்சம்- சராசரி	
	கடன்கள், முடிவுறுத்தல் துாசைக்கு		இணை ஑ாறுப்பு துாழில் முயற்சியானம் மையின் ஑டிப்படை	02	பரிட்சிக்கப் பட்ட நிறுவனம்		க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஑ுவது வீதம்)	

நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV		
விடயம்	கொடுக்கல் வாங்கல்	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை	கைமாற்று விலையிடல் முறை	கைமாற்று விலையிடல் முறை	கைமாற்று விலையிடல் முறை	கட்டுப்பாடற்ற விலை (ச. வி.)		
5	பரிவர்த்தனை வகை	27	இ.பொ.தொ.மு. இன் பெயர்	சம்பனி 4	கைமாற்று விலையிடல் முறை	RPM	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	176,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	44444444	இலாப மட்ட குறிகாட்டி	GM	ச. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	29.29%
	கடன்கள், அசல் தொகைக்கு		வதிவிட நாடு	PAK	விலை/ இலாபம் எல்லை/வீதம்	22.33%	ச. வி. வீச்சம்- சராசரி	28.28%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரீட்சிக்கப்பட்ட நிறுவனம்	01	ச. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	27.27%
6	பரிவர்த்தனை வகை	27	இ.பொ.தொ.மு. இன் பெயர்	சம்பனி 5	கைமாற்று விலையிடல் முறை	RPM	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	26,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	55555555	இலாப மட்ட குறிகாட்டி	GM	ச. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	29.29%
	கடன்கள், அசல் தொகைக்கு		வதிவிட நாடு	NPL	விலை/ இலாபம் எல்லை/வீதம்	22.33%	ச. வி. வீச்சம்- சராசரி	28.28%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	05	பரீட்சிக்கப்பட்ட நிறுவனம்	01	ச. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	27.27%
7	பரிவர்த்தனை வகை	30	இ.பொ.தொ.மு. இன் பெயர்	சம்பனி 1	கைமாற்று விலையிடல் முறை		ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	51,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	11111111	இலாப மட்ட குறிகாட்டி		ச. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	
	கடன்கள், அசல் தொகைக்கு		வதிவிட நாடு	IND	விலை/ இலாபம் எல்லை/வீதம்		ச. வி. வீச்சம்- சராசரி	
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரீட்சிக்கப்பட்ட நிறுவனம்		ச. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	

நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV		
விடயம்	கொடுக்கல் வாங்கல்	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை		கைமாற்று விலையிடல் முறை		கட்டுப்பாடற்ற விலை (க. வி.)		
8	பரிவர்த்தனை வகை	06	இ.பொ.தொ.மு. இன் பெயர்	சுப்பனி 3	கைமாற்று விலையிடல் முறை	CPM	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	220,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	33333333	இலாப மட்ட குறிகாட்டி	GM	க. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	12.00%
	கடன்கள், அசல் தொகைக்கு		வதிவிட நாடு	FRA	விலை/ இலாபம் எல்லை/வீதம்	10.00%	க. வி. வீச்சம்- சராசரி	10.00%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரிட்சிக்கப் பட்ட நிறுவனம்	01	க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	8.00%
9	பரிவர்த்தனை வகை	39	இ.பொ.தொ.மு. இன் பெயர்	சுப்பனி 6	கைமாற்று விலையிடல் முறை	CUP	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	300,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	66666666	இலாப மட்ட குறிகாட்டி	Other	க. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	12.00%
	கடன்கள், அசல் தொகைக்கு	2,000,000,000	வதிவிட நாடு	LUX	விலை/ இலாபம் எல்லை/வீதம்	12.00%	க. வி. வீச்சம்- சராசரி	10.00%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு	2,000,000,000	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரிட்சிக்கப் பட்ட நிறுவனம்	01	க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	8.00%
10	பரிவர்த்தனை வகை	39	இ.பொ.தொ.மு. இன் பெயர்	சுப்பனி 1	கைமாற்று விலையிடல் முறை	CUP	ஒப்பிடத் தக்க விலை/ எல்லை	
	பரிவர்த்தனை தொகை (இலங்கை ரூபாவில்)	60,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. அ. இ. (TIN)	11111111	இலாப மட்ட குறிகாட்டி	Other	க. வி. வீச்சம்- அதிகபட்சம் (75 ஆவது வீதம்)	10.00%
	கடன்கள், அசல் தொகைக்கு		வதிவிட நாடு	IND	விலை/ இலாபம் எல்லை/வீதம்	20.00%	க. வி. வீச்சம்- சராசரி	9.00%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைக்கு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை	02	பரிட்சிக்கப் பட்ட நிறுவனம்	01	க. வி. வீச்சம்- குறைந்த பட்சம் (25 ஆவது வீதம்)	7.00%

நிரல் I		நிரல் II		நிரல் III		நிரல் IV		
விடயம்	கொடுக்கல் வாங்கல்	இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மை		கைமாற்று விலையிடல் முறை		கட்டுப்பாடற்ற விலை (ச. வி.)		
11	பரிவர்த்தனை வகை	22	இ.பொ.தொ.மு. இன் பெயர்	கம்பனி 7	கைமாற்று விலையிடல் முறை	CUP	஁ங்ப்பிடத் தக்க விலை/ ஁ல்லை	
	பரிவர்த்தனை தொகை (஁லங்கை ஁ுபாவில்)	250,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. ஁. ஁. (TIN)	77777777	஁லாப மட்ட ஙுறிகாட்டி	Other	ச. வி. வீச்சம்- ஁திகபட்சம் (75 ஁வது வீதம்)	6.00%
	கடன்கள், ஁சல் தொகைஙு		வதிவிட நா஁ு	NPL	விலை/ ஁லாபம் ஁ல்லை/வீதம்	4.50%	ச. வி. வீச்சம்- ஙராஙரி	5.00%
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைஙு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண் மையின் ஁டிப்படை	02	பரீட்சிங்கப் பட்ட நிறுவனம்	01	ச. வி. வீச்சம்- ஙுறைந்த பட்சம் (25 ஁வது வீதம்)	4.00%
12	பரிவர்த்தனை வகை	31	இ.பொ.தொ.மு. இன் பெயர்	கம்பனி 8	கைமாற்று விலையிடல் முறை		஁ங்ப்பிடத் தக்க விலை/ ஁ல்லை	
	பரிவர்த்தனை தொகை (஁லங்கை ஁ுபாவில்)	199,000,000	இ.பொ.தொ.மு. இன் வ. ஁. ஁. (TIN)	88888888	஁லாப மட்ட ஙுறிகாட்டி		ச. வி. வீச்சம்- ஁திகபட்சம் (75 ஁வது வீதம்)	
	கடன்கள், ஁சல் தொகைஙு		வதிவிட நா஁ு	LKA	விலை/ ஁லாபம் ஁ல்லை/வீதம்		ச. வி. வீச்சம்- ஙராஙரி	
	கடன்கள், முடிவுறுத்தல் தொகைஙு		இணை பொறுப்பு தொழில் முயற்சியாண் மையின் ஁டிப்படை	02	பரீட்சிங்கப் பட்ட நிறுவனம்		ச. வி. வீச்சம்- ஙுறைந்த பட்சம் (25 ஁வது வீதம்)	

஁ணைப்பு VI : ஁ணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மைஙுடனான கொடுக்கல் வாங்கல் வகைகளின் கொடுக்கல் வாங்கல் ஙுறியீடுகள் :

(ii) வருவாய் கொடுக்கல் வாங்கல்கள்

கொடுக்கல் வாங்கல் ஙுறியீடு	விவரணம்
01	஁ற்பத்தி ஙெய்யப்பட்ட ஙரங்குகளின் விற்பனை
02	஁ற்பத்தியற்ற ஙரங்குகளின் விற்பனை
03	஁ற்பத்தி துணைச் ஙேவைகள்
04	நிருவாக ஙேவைகள்
05	தொழில்நுட்ப ஁தவி
06	தொழில்நுட்ப ஙேவைகள்
07	ஏனைய ஙேவைகள்
08	கட்டணங்கள்
09	தரஙுகள்
10	விளம்பர நடவடிக்கைகள்
11	காப்புறுதி மற்றும் மீள் காப்புறுதி

கொடுக்கல் வாங்கல் குறியீடு	விவரணம்
12	நிதிசார் சாதனங்கள்
13	கடன் மீதான வட்டி
14	குத்தகை
15	ஏனைய நிதிச் சேவைகள்
16	உத்தரவாதம்
17	முதலீட்டுச் சொத்தாக பங்குகளின் விற்பனை மற்றும் வட்டி
18	ஏனைய போட்போலியோ மாற்றீடுகள்
19	தேய்மானமில்லாத சொத்துக்களின் விற்பனை
20	தேய்மானமுள்ள சொத்துக்களின் விற்பனை
21	அருவ சொத்துக்களின் மாற்றீடு
22	அரசுரிமைப் பணம்
23	ஏனைய முதலீடுகள்
24	ஏனைய சொத்துக்கள்
25	ஏனைய வருமானம்
26	ஏனையவை (உள்ளூர் கோப்புக்களில் குறிப்பிட்டுள்ளவாறு)
(ii) செலவின கொடுக்கல் வாங்கல்கள்	
27	உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் விற்பனை
28	உற்பத்தியற்ற சரக்குகளின் விற்பனை
29	உற்பத்தி துணைச் சேவைகள்
30	நிருவாக சேவைகள்
31	தொழில்நுட்ப உதவி
32	தொழில்நுட்பச் சேவைகள்
33	ஏனைய சேவைகள்
34	கட்டணங்கள்
35	தரகுகள்
36	விளம்பர நடவடிக்கைகள்
37	காப்புறுதி மற்றும் மீள்காப்புறுதி
38	நிதிசார் சாதனங்கள்
39	கடன் மீதான வட்டி
40	குத்தகை
41	ஏனைய நிதிச் சேவைகள்
42	உத்தரவாதம்
43	முதலீட்டுச் சொத்தாக பங்குகளின் விற்பனை மற்றும் வட்டி
44	ஏனைய போட்போலியோ மாற்றீடுகள்
45	தேய்மானமில்லாத சொத்துக்களின் விற்பனை
46	தேய்மானமுள்ள சொத்துக்களின் விற்பனை
47	அருவ சொத்துக்களின் மாற்றீடு
48	அரசுரிமைப் பணம்
49	ஏனைய முதலீடுகள்
50	ஏனைய சொத்துக்கள்
51	ஏனையவை (உள்ளூர் கோப்புக்களில் குறிப்பிட்டுள்ளவாறு)

இணைப்பு VII : இணை பொறுப்பு தொழில் முயற்சியாண்மைகளின் அடிப்படை

இணை குறியீட்டு இலக்கம்	விவரணம்
01	முகாமைத்துவம், கட்டுப்பாடு அல்லது மூலதனத்தில் நேரடியாக அல்லது நேரடியற்ற முறையில் பங்கேற்றல் (உ. அ. ச. பிரிவு 77(5) (அ))
02	நிரந்தர தாபனம் (உ. இ. ச. 77(5)(ஆ))
03	நேரடியாக அல்லது மறைமுகமான பங்குகளை வைத்திருத்தல் அல்லது வாக்களிக்கும் சக்தியின் பெரும்பகுதியைக் கொண்டிருத்தல் (ஒழுங்குவிதி 8 (அ))
04	நேரடியாக அல்லது மறைமுகமாக வாக்களிக்கும் சக்தியுடைய 50 வீதத்திற்குக் குறையாத பங்குகளைக் கொண்டிருத்தல் (ஒழுங்குவிதி 8(ஆ))
05	ஒரு முயற்சியாண்மையினால் புத்தக பெறுமான மொத்த சொத்தின் ஐம்பத்தியொரு வீதத்திற்கு குறையாத இன்னோர் முயற்சியாண்மைக்கு வழங்கப்பட்ட கடன் முற்பணம் (ஒழுங்குவிதி 8(இ))
06	ஒரு முயற்சியாண்மையினால் புத்தக பெறுமானமான மொத்த சொத்தின் ஐம்பத்தியொரு வீதத்திற்கு குறையாத இன்னோர் முயற்சியாண்மைக்கு வழங்கப்பட்ட கடன் ஒப்புரவு (ஒழுங்குவிதி 8(ஈ))
07	மொத்தக் கடன்களின் இருபத்து ஐந்து சதவீதத்துக்குக் குறையாத உத்தரவாதங்கள் (ஒழுங்குவிதிகள் 8(உ))
08	ஒரு முயற்சியாண்மையின் பணிப்பாளர் சபையின் அல்லது நிர்வாக குழுவின் அங்கத்தவர்களுள் அரைவாசிக்கு மேற்பட்டோர் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லது நிருவாக குழுவின் அங்கத்தவர்கள் மற்றைய முயற்சியாண்மையினால் நியமிக்கப்படுதல் (ஒழுங்குவிதி 8(ஊ))
09	இரு முயற்சியாண்மையினதும் ஒவ்வொன்றினதும் பணிப்பாளர் சபையின் அல்லது நிர்வாகக் குழுவின் அங்கத்தவர்களுள் அரைவாசிக்கு மேற்பட்டோர் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லது நிருவாக குழுவின் அங்கத்தவர்கள் அதே ஆளினால் அல்லது ஆட்களினால் நியமிக்கப்படுதல் (ஒழுங்குவிதி 8(எ))
10	ஒரு முயற்சியாண்மையினால் மேற்கொள்ளப்படும் பண்டங்களின் உற்பத்தி அல்லது பதனிடக்கைக்குத் தேவையான மூலப்பொருட்கள், அரைவாசி முடிவுற்ற பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் அல்லது விற்பனைக்குத் தேவையான கொள்முதலின் 90 வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வீதத்தை இன்னோர் முயற்சியாண்மை அல்லது மற்றைய முயற்சியாண்மையினால் குறிப்பிட்ட ஆளொருவரினால் விநியோகிக்கப்படுவதும் மற்றும் விலைகள் மற்றும் விநியோகம் தொடர்பிலான ஏனைய நிபந்தனைகள் மற்றைய முயற்சியாண்மையினால் செல்வாக்கு செலுத்தப்படுவதும். (ஒழுங்குவிதி 8(ஏ)).
11	ஒரு முயற்சியாண்மையினால் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது பதனிடப்பட்ட பண்டங்கள் இன்னோர் முயற்சியாண்மை அல்லது முயற்சியாண்மையினால் குறிப்பிடப்பட்ட ஆளொருவருக்கு விற்கப்படுதல்/ மாற்றீடு செய்யப்படுதல் மற்றும் அது தொடர்பிலான விலைகள் மற்றும் அது தொடர்பான ஏனைய நிபந்தனைகள் அத்தகைய முயற்சியாண்மையினால் அல்லது மற்றையவராக செல்வாக்கு செலுத்தப்படுவதும் (ஒழுங்குவிதி 8(ஐ)).
12	ஆளொருவரினால் அல்லது அவரது உறவினர் அல்லது அத்தகைய ஆளொருவரினாலும் அவரது உறவினரால் அல்லது உறவினர்களால் இணைந்து கட்டுப்படுத்தல் (ஒழுங்குவிதி 8(ஐ)).
13	நிறுவனம், இணை ஆட்கள் அல்லது அமைப்பின் பத்து வீதத்திற்குக் குறையாத அக்கறையை கொண்டுள்ளது (ஒழுங்குவிதி 8(ஐ)).
14	76 மற்றும் 77 ஆம் பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு முகாமைத்துவம், கட்டுப்பாடு அல்லது மூலதனத்தின் நேரடியாக பங்கேற்காத ஆள் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட அல்லது அமுல்படுத்தப்பட்டதான கொடுக்கல் வாங்கல்செல்லிவந்து வேறுபடும் கட்டுப்பாட்டு கொடுக்கல் வாங்கலின் போது, ஆனால் உருவகத்துக்கு சாத்தியமான நன்மை வழங்குகின்ற (ஒழுங்குவிதி 8(1)).

இணைப்பு VIII: கைமாற்று விலையிடல் முறைமை குறியீடுகள்

முறைமையின் குறியீட்டு இல.	விவரணம்
CUP	ஒப்பீட்டளவிலான கட்டுப்பாடற்ற விலை முறைமை
RP	மீள்விற்பனை விலை முறைமை
CP	செலவின முறைமை
TNM	கொடுக்கல் வாங்கல் நிகர எல்லை முறைமை
PS	இலாப பிரிப்பு முறைமை

இணைப்பு IX: இலாப மட்ட குறிகாட்டி குறியீடுகள்

இ. ம. கு. குறியீட்டு இல.	விவரணம்
GM	மொத்த எல்லை
GMK	மொத்த மேலதிகம்
ROS	செயற்பாட்டு எல்லை/ விற்பனையில் வருமானம்
ROTC	செயற்பாட்டு மேலதிகம்/ மொத்த செலவினத்தின் வருமானம்
ROA	சொத்துக்களின் வருமானம்
ROCE	பயன்படுத்தப்பட்ட மூலதனத்தின் வருமானம்
BERRY	பெரி விசிதம்
Other	ஏனையவை (உள்ளூர் கோப்புக்களில் குறிப்பிடப்படவை)

இணைப்பு X: பரிசீலிக்கப்பட்ட திறத்தினரது குறியீடுகள்

பரிசீலிக்கப்பட்ட உருவ குறியீட்டு இலக்கம்	விவரணம்
01	இலங்கை உருவகம்
02	வெளிநாட்டு உருவகம்

இணைப்பு XI: வதிவிட நாட்டு குறியீடுகள்

நாடு	குறியீடு
ஆப்கானிஸ்தான்	AFG
அல்பானியா	ALB
அல்ஜீரியா	DZA
அமெரிசு சமோவா	ASM
அன்டோரா	AND
அங்கோலா	AGO
அங்குயிலான	AIA
அன்டாடிகா	ATA
ஆன்டிசுவா மற்றும் பாபடோ	ATG
ஆர்ஜன்டீனா	ARG
ஆர்மினியா	ARM
அருபா	ABW

நாடு	குறியீடு
அவுஸ்திரேலியா	AUS
ஆஸ்திரியா	AUT
அசபஜின்	AZE
பஹாமாஸ்	BHS
பஹரேன்	BHR
பங்களாதேஷ்	BGD
பாபடோஸ்	BRB
பெலாரஸ்	BLR
பெல்ஜியம்	BEL
பெலிஸ்	BLZ
பெனின்	BEN
பேமியூடா	BMU
பூடான்	BTN

நாடு	குறியீடு
பொல்வியா	BOL
பொஸ்னியா மற்றும் ஹெசுகோவினா	BIH
பொஸ்வானா	BWA
பிரேசில்	BRA
பிரித்தானிய இந்திய சமுத்திர பிரசேதம்	IOT
பிரித்தானிய வேஜின் தீவுகள்	VGB
புரனம்	BRN
பல்கேரியா	BGR
பியூகினா பஸோ	BFA
புரிண்டி	BDI
கம்போதியா	KHM
கமரோன்	CMR
கனடா	CAN
கேப் வேட்	CPV
கேமன் தீவுகள்	CYM
மத்திய ஆபிரிக்க குடியரசு	CAF
சட்	TCO
சிலி	CHL
சீனா	CHN
கிறிஸ்மஸ் தீவுகள்	CXR
கொகொஸ் தீவுகள்	CCK
கொலம்பியா	COL
கொமரோன்	COM
கூக் தீவுகள்	COK
கொஸ்டரிகா	CRI
கிரோசியா	HRV
கியூபா	CUB
கராகோ	CUW
சைப்பிரஸ்	CYP
செக் குடியரசு	CZE
கொங்கோ சனநாயக குடியரசு	COD
டென்மார்க்	DNK
டிஜிபோடி	DJI
டொமினிகா	DMA
டொமினிகன் குடியரசு	DOM
கிழக்கு திமோர்	TLS
எக்வடோர்	ECU
எகிப்து	EGY
எல் சல்வடோர்	SLV
ஈசுவடோரியல் கினியா	GNQ
எரேசியா	ERI
எஸ்தோனியா	EST
எதியோபியா	ETH

நாடு	குறியீடு
பல்கலாந் தீவுகள்	FLK
பாரோ தீவுகள்	FRO
பிஜி	FJI
பின்லாந்து	FIN
பிரான்ஸ்	FRA
பிரான்ஸ் பொலிநீசியா	PYF
கபன்	GAB
கம்பியா	GMB
ஜியோஜியா	GEO
ஜெர்மனி	DEU
கானா	GHA
கிரிப்டேட்டர்	GIB
கிரேக்கம்	GRC
கிரீன்லாந்து	GRL
கிரெண்டா	GRD
குவாம்	GUM
கோதமாலா	GTM
குன்சே	GGY
கினியா	GIN
கினி - பிஸூ	GNB
கயனா	GUY
ஹெயிடி	HTI
ஹொண்டுராஸ்	HND
ஹொங்கொங்	HKG
ஹங்கேரி	HUN
ஐஸ்லாந்து	ISL
இந்தியா	IND
இந்தோனேஷியா	IDN
ஈரான்	IRN
மகுவா	MAC
மசிடோனியா	MKD
மடகஸ்கார்	MDG
மலாவி	MWI
மலேசியா	MYS
மோல்டிவ்ஸ்	MDV
மாலே	MLI
மால்டா	MLT
மார்ஷல் தீவுகள்	MHL
மரூடினா	MRT
மொரீசியஸ்	MUS
மயோட்	MYT
மெக்சிகோ	MEX
மைக்ரோனேசியா	FSM

